

ஐந வினோதி.

இல. 6.]

ஜூன் 1883.

[புஸ்த. XIV.

வாலில்லாக் குரங்கு.

— • —

உலகத்திலுள்ள பிராணிவர்க்கங்கள் பலவற்றுள்ளும் ஏறக்கு றைய மனிதனை ஒத்திருக்கின்ற பிராணி குரங்கேயாம். குரங்கின் சீர்திருந்திய வடிவமே மனிதனுவதென்று ஒரு பண்டிதர் சொல்லுகிறார். குரங்குகளுள் பலவகையுண்டு. அவைகளில் வாலில்லாக் குரங்கும் ஒன்று. வாலில்லாக் குரங்கானது காட்டுமனிதனைன்று சொல்லத்தக்கதாய் அவ்வளவு பெரிதாகி ஐந்தடி உயர்ந்திருக்கின்றது. பழக்கினால் இது மனிதனாப்போலவே எல்லாக்காரியங்களும் செய்ய வல்லமையுடையதாகும். இதின் மயிர் ஊதாகலந்த செம்மை நிறமானது; சில குரங்குகளுக்குக் கறுப்பாயுமிருக்கும். முதுகு, தோல், கைகால்களின் பின்புறம் இவ்விடங்களைல்லாம் இக்குரங்குகளுக்கு மயிர் அடர்ந்திருக்கின்றன. மனிதர்க்கு இருப்பதுபோல மீசையும் மெல்லிய தாடிமயிரும்தவிர மற்றப்படி முகத்தில் குரங்குகளுக்கு மயிர்கிடையாது. உள்ளங்கையும் உள்ளங்காலும் செம்புநிறமாயிருக்கும். கண்கள் ஒன்றேரூடொன்று நெருங்கி முட்டை-வடிவமாயிருக்கின்றன. புருவங்கள் திரைத்து ஒருவித விகாரமாயிருக்கின்றன. வாய் முன்புறமாய் நீண்டு அதுவே குரங்குகளுக்கு இன்றியமையாத ஒரு லக்ஷணமாயிருக்கின்றது. உதடு மிகவும் மெல்லியதாகி வாயை மூடிக்கொள்ளும்போது இதற்கு உதடு உண்டோ இல்லையோவென்று ஐயுறுத்தக்கதாயிருக்கின்றது. மோவாய் வாயைப் போல அவ்வளவு நீண்டிருப்பதில்லை. அதன்கீழ் இருக்கின்ற தோலானது குரங்குக்கு இரட்டை மோவாய் போலக் காணப்பட்டு, அதற்குக் கோபமுண்டாகும்போதும் சந்தோஷமுண்டாகும். தும் மிகப் பருத்து வெளியே நன்றாய்த் தெர்ச்செல்லத்து. வாலில்லாக் குரங்கின் கைகள் சிறவும் நீண்டு கனுக்கால்வரையில் தொங்குகின்றன. அக்குரங்குகளுக்குப் பிறப்பிடம் சமத்ரா, போர்னி போ என்னும் தீவுகளாம். அத்திவுகளில் விருஷ்வகைகள் விசேஷமாய் அடர்ந்திருப்பதால் அவை குரங்குகளுக்கு ஏற்ற வாஸ்தா

னமாயிருக்கின்றன. அங்கே நமது தேசத்திலுள்ள ஆலமரம்முத வியவைபோன்ற பெரிய விருக்ஷங்கள் அநேகம் அடர்ந்த காடுகள் விசேஷமாய் உண்டு. வாவில்லாக் குரங்குகள் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்துக்குத் தாவிக் குதிக்கமாட்டும். அம்மரத்துக்கிளைகளில் காய்த்துப் பழுத்துத் தொங்குகின்ற பழங்களைப்பறித்துத்தின்ற அவைகளாலே அக்குரங்குகள் ஜீவித்திருக்கின்றன.


அந்தத் தீவுகளிலுள்ள வாவில்லாக் குரங்குகளைப்பிடித்துத் தக்கபடி இரைபோட்டுப் பழக்கினால் அவை நமக்கு வேலைக்காரர்போல நன்றாய் வேலைசெய்துவரும். அவை நெல்லுக் குத்தும், மாவளைக்கும், நதிதடாகங்களுக்குப் போய்த் தவலைகளில் தண்ணீர்கொண்டு வரும், தண்ணீர்த் தவலையைத் தலையில் நூக்கிவைத்துக்கொண்டு வரும்போது, வீட்டுவாயிற்படி அதில் இடிக்கும்படியிருந்தாலும், ஒவ்வொரு சமயங்களில் பாளைகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்போது பாளை கீழேவீழ்ந்து உடைந்துபோனாலும் அச்செய்திகளையஜமானனுக்கு நன்றாய்க் கூச்சவிட்டுத் தெரிவிக்கும். அவை மிக்க சுறுசுறுப்பும் தேகபலமும் உடையவைகள்; கப்பல்வேலைகளில் அவற்றைப் பழக்கினால், கப்பற்காரர்களுக்கு மிகவும் உபகாரமாகும். கப்பல் ஓடிக்கொண்டிருக்கும்போது கப்பவில் மனிதர் ஏறிப்போகக்கூடாத பாய்மரம் முதலையவிடங்களுக்கு ஏறிப்போய் வேண்டிய காரியங்களை இந்தக் குரங்கு செய்துமுடிக்கமாட்டும்.

வாவில்லாக் குரங்குகளின் சரித்திரத்தைப்பற்றிய கதையொன்று உண்டு: சில நாளைக்குமுன்னே ஒரு குரங்கு ஜாவா என்னும் தீவில் கப்பலேற்றப்பட்டுக் கப்பவில் ஒரு பெரிய மூங்கிற் கூட்டில் அடைக்கப்பட்டது. அந்தக் கூட்டிலே தான் சிறைப்பட்டதுகள்டு அக்குரங்கு செய்த செய்கைகளைக் கேளுங்கள். தான் அப்படிக் கூண்டில் அடைபட்டத்தைத் தெரிந்துகொண்டவுடனே அது கூண்டின் கழிகளைப் பிடித்துக்கொண்டு மிகவும் உரப்பாய் ஆட்டி அவற்றை முறிக்க முயன்றது. ஆயினும் அப்படிப் பலவற்றைப் பிடித்துப் பலதரம் ஆட்டிப்பார்த்து அவற்றை முறிக்கத் தன்னால் முடியாதெனத் தெரிந்து, பிறகு அவற்றுள் ஒவ்வொன்றைத் தனித்தனியே பிடித்து ஆட்டிக்கொண்டுவந்தது. கடைசியாய் அவற்றுள் ஒரு கழி மற்றவைகளைவிடமிகவும் நூட்பமாயிருக்கக்கண்டு அதையே உறுதியாய்ப் பிடித்துப் பலதரம் ஆட்டி முறித்துவிட்டுக் கூட்டினின்றும் வெளியே வந்துவிட்டது.

பிறகு ஒருவரும் அதைத் தடைபண்ணுமல் அதின் இஷ்டப்படிக் கப்பலென்கும் சிரி... விட்டுவிட்டார்கள். விடுபட்ட அக்குரங்கு கப்பற்கயிறுகளைப் பிடித்து ஊசலாடுக்காண்டும் அதிலிருந்த பிளைகளோடு கூடி விளையாடிக்கொண்டும் விலைசுமார்த் திரிந்தது. சில சமயங்களில் அந்தப் பிளைகளைத் தட்டிக்கொடுத்துக் கண்ணுடன் விளையாடும்படி தூண்டிவிட்டு, தானேடுத் தன்னைத்

தொடர்ந்து ஓடிவந்து பிடிக்கும்படிசெய்து இப்படியாக விளையாடிக் களிந்தது.

வாலில்லாக் குரங்கு யானாயாவது எதிர்க்கவிரும்பினால் முதலில் அவனைக் கீழே தள்ளிவிட்டுப் பிறகு தன் கைகால்களால் அவனை நன்றாய் அழுத்திக்கொண்டு மெல்லப் பல்லால் கடிக்கும்; அதற்குக் கோபம் வரும்போது காலைத் தேய்த்துப் பல்லை இனிக்கும், அன்றையில் வருகிறவர்களைக் கடித்தாலும் கடிக்கும். இத்தன்மையான விசித்திரச்செய்கையுள்ள வாலில்லாக் குரங்கின் வழிவத்தை விளக்கும் ஒரு படத்தை இச்சஞ்சிகையுடன் சேர்த்திருக்கிறோம் பாருங்கள்.



இந்துப்பெண்களுக்கேற்ற வீட்டுக் கல்விப்பமிற்சி.

(தொடர்ச்சி.)

முதலில் பெண்களுக்குச் சிறிது எண்ணும் எழுத்தும் கற்பிப்பதுடன், முன்சொல்லியபடி பிற்காலத்தில் அவர்களுக்கு உபயோகமான விஷயங்களைப் புஸ்தகங்களின் மூலமாய்க் கற்பித்து, ஸ்த்ரீகளுக்குரிய சீரான காரியங்களைச் செய்யவும் பயிற்றுவிக்க வேண்டுவது அவசியம். கண்கண்டதைக் கைசெய்யும்படி கண்ணினால் பார்த்தறியவேண்டியவைகளையும், காதினால் கேட்டறியவேண்டிவைகளையும், என்றும் மறவாமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டிய சங்கதிகளையும் சிறுவயதில் கற்பித்தால் சிறுவர்களுக்கு வருத்தம் தோன்றுமல் ஆனந்தமாகவே அவை புத்தியில் பதிந்துபோகும். இதற்கு அனுகூலமாக ஜிரோப்பாவில் சித்திரப்படங்களை அதிகமாய் உபயோகப்படுத்துகிறார்கள். அழுகான படங்கள் பிள்ளைகளுடைய பராக்கைப்போக்கிப் பாடத்தைக் கவனிக்கும்படிச் செய்கின்றன. மேலும் சம்பாஷணைக்கு இனிப்பான விஷயங்களைத் தோற்றுவித்து அதன்மூலமாகச் சிறந்த சங்கதிகளைத் தெரிவித்து அறிவை உண்டாக்கவும் உபயோகப்படுகின்றன. ஆகையாலே நமது பெண்களுக்கும் படங்கள் அவசியமானவை, நானுவர்னான மான புத்தப்பம், வாளாக்காகத்தம் முதலியவைகளைக் காட்டி உண்ணிப்பாய்ப் பார்க்கும்படி கண்ணைப் பழக்குவது மிகவும் நல்லது. இப்படிக் கட்டுலைனைப் பழக்குவதினால் ஆசையும் இன்ன சந்தர்ப்பத்திற்கு இசைந்தது, இன்ன காட்சி இனவையைக் கிற்கு சூஶ்நது, இன்ன பொருளாக்கு இன்ன ரூபம் தகுந்தது, இன்னதுக்கு இவ்வெளவுள்ளாம் அல்லது அகலம் தேவை, இன்னதுக்கு ஒற்றை இராட்டுப்பாருந்தியது என்று இவைமுதலிய பலவித சங்கதிகளைத் தெரிந்து கொள்ளத் திறமையுண்டாகும். அன்றியும் மற்றெந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் சூட்சமங்கள் இன்னவையென்று உடனே

அந்திந்துகொள்ளும் சக்தியுண்டாகும். இவற்றைச் செய்வதற்கு முக்கியமான உபாயம் என்னவெனின், படங்களின் எல்லைக் கோடுகளைமாத்திரம் வர்ணமிட்டு முக்கியமான பட்டணங்களையும் மலைகளையும் ஆறுகளையும் குறித்துத் தேசப்படங்களை எழுதிக்காட்டுவதாம். இப்படியெல்லாம் செய்வதனால் பெண்கள் நூதனமாய்ப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு அதைப் பயன்படுத்துவதோடுகூட மாசற்ற மனமகிழ்ச்சியும் அடைவார்களே, அதுவே ஒரு பெரிய லாபமல்லவா? மேலும் உலகத்தில் சித்திரவிசுத்திரமான வர்ணங்களோடு சிருஷ்டிப்பொருள்கள் எவ்வளவு விணைத மாயிருக்கின்றனவென்பதைக் கண்டும் களிப்படைவார்கள். பிரதி தினமும் விடுகளைச் சுத்திசெய்தவுடனே அங்கிமாவினால் தாம ஸாப்பு முதலிய கோலங்களிட்டு அன்னிபதேசத்தார் ஆச்சரியப் படும்படி நமது பெண்கள் அலங்காரம் செய்கிறார்களே, இந்த அப்பியாசமானது சித்திரவேலை கற்றுக்கொள்ளப் பெருத்த சகாயம். சித்திரம் எழுதப் பழகுவதனால் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதுபோலவே செய்யத் திறமை உண்டாவதுமன்றியில், வஸ்துக் களை ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப்பார்க்கும்போது தூரத்துப் பார்வைக்குத் தோன்றுகிற பலவிதமான தோற்றங்களையும் அப்படியே சித்திரிக்கவும் சக்தியுண்டாகும்.

பெண்களுக்குச் சித்திரம் எழுதப் பழகுவது எப்படியோ அப்படியே சிறுபருவத்தில் ஒருவாறு கீழ்ம்பாடப் பழகுவதும் நல்லது. சிறியோரேனும் பெரியோரேனும் மதுரமான பாட்டைக் கேட்டவுடனே மனக்கவலை நீங்கி ஒர்விதமான களிப்பு அடைகிறார்கள்ல வலவா? மனிதர்மாத்திரம் அல்ல; வாயில்லாத ஜங்குக்களும் கான ரசத்தை அறிந்து ஆனந்தபரவசமாகின்றன. நமது விடுகளில் ஸ்திரீகள் ஒருவர்க்கொருவர் தங்களுக்குத் தெரிந்த பாட்டுகளைத் தொன்றுதொட்டு வருகிற ஒருவகை ஒழுங்கின்படிச் சொல்லிக்கொள்ளுகிறதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோமே. எந்தஜாதிப் பெண்களாயினும் அவர்களுக்குப் பாட்டு ஒரு ஆபரணமாயிருக்கிறது. ஆகையால் பாட்டு ஏதுக்கென்று அசட்டைபண்ணுமல் அதைப் பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டும்; சிறுபொழுதில் பாட்டுவருகிறதுபோல வயசுவந்தபிறகு வருவது வருந்தும். மேலும் அப்போது வேறுவிதமான இடையூரையும் உண்டாகும்.

ஸ்திரீகள் வெளிர் எங்கே வேண்டுமாயினும் தாராளமாகப் ப்ராய விடையுதாய் உலாத்திவருவது நமது தேசத்தில் வழக்கமில்லை, பொய் பட்டணங்களில் வீட்டைவிட்டு வெளியிலே போய் வருவதே அரிது. ஆகையால் சமீபத்தில் பூந்தோட்டம் ஏதாவது இருக்குமேயானால் பெண்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுபோய்க் காட்டிச் சந்தோஷிப்பிக்கலாம். முற்காலத்தில் ரிஷிகள் யோகிகள் முதலியோருடைய பத்தினிமார்களும்

பெண்களும் பூஞ்செடிகளையும் பழவிருஷ்ணகளையும் வைத்து வளர்ப் பதையே சிறந்த தொழிலாகக் கொண்டிருந்தார்களென்று காளிதாச ஊடைய சாகுந்தலம் முதலிய நாடகங்களினுல் தெரியவருகிறது. நாளைக்கும் நாட்டுப்புறங்களில் தோட்டம் வைத்துக்கொண்டிருப்ப வர்கள் செம்மையாகவே அவைகளைப் பாதுகாத்துவருகிறார்கள். அன்றியும் துளசியும் வில்வமும் நாள்தோறும் நமது வீடுகளில் பூஜைக்குவேண்டிய பொருளாகக்கயால் அந்தச் செடிகளை அநேகம் பெண்கள் பக்தியாய் வைத்து வளர்க்கிறதும் நமக்குத் தெரியுமே. ஆகையால் அவ்வண்ணமே வயதுமுதிர்ந்த ஸ்திரிகளும் வீட்டுக்குவேண்டிய காய்கிழங்குகளுக்காகச் செடிகொடிகளை வைத்துப் பயிராக்கும்படியாகவும், சிறுபெண்கள் போதுபோக்காக விளையாடுங்காலத்தில் பூஞ்செடிகளை வைத்து அந்தந்தச் செடிக்குத் தக்கபடி தண்ணீர்வார்த்துக் களைபிடுங்கிப் பாதுகாத்துவரும்படியாகவும் செய்தால், பலவிதமான செடிகளின் குணங்களை அவர்கள் சுலபமாய்த் தெரிந்துகொள்ளலாகும்; சிறந்தகாட்சிகளைக் கண்குளிரப்பார்த்து நல்ல வாசனைகளையும் மோந்து களிப்பதையலாகும். பெண்பாடசாலைகள் ஏற்பட்டிருக்கிற இடங்களிலும் சமீபத்தில் எங்கேயாவது பூஞ்தோட்டம் இருக்கும்பட்சத்தில் அப்பாடசாலைப் பிள்ளைகளுக்கும் மற்றப் பாடங்களுடன் தோட்டக்காட்சியையும் ஒரு பாடமாக அமைத்துக்கொள்ளலாம்.

பெண்கள் அப்பியசிக்கவேண்டிய அம்சங்கள் பலவற்றுள்ளும் மிகவும் முக்கியமான மற்றென்று உண்டு. அதாவது, வீட்டைக் கண்ணுக்கு ரமணீயமாயும் சுத்தமாயும் வைத்துக்கொண்டு, கிரகிருத்தியங்களை ஒழுங்குபடச்செய்து குடித்தனத்தைச் செடும் சிருமாக நடத்துவதாம். இந்த அம்சம் ஸ்திரிகளுக்கே உரியதாகையால், மற்றெல்லா யோக்கியதைகளையும்விட வீட்டுவேலையைக் கற்பது மிகவும் அவசியமானதென்று மதிக்கவேண்டும். நல்ல வேலையாய் இத்தேசத்தில் வீட்டுவேலையானது ஸ்திரிகளைச் சேர்ந்ததென்றே நினைக்கப்பட்டுவருகிறது; வறுமையின் வருத்தமறியாத செல்வக்குடிகளிலும் வீட்டுவேலைசெய்வது இழிவென்று நினைப்பதில்லை. கற்கூத்துயானது அவரவர் தொழிலைச் சீராகச்செய்ய வழிகாட்டுகிற கருவியாதலால், பெண்கள் தாங்கள் சொந்தமாய்ச் செய்யவேண்டிய வேலையை ஆதிமுதலே அன்றூடம் அப்பியசித்துவருவது உசிதமானகாரியமே. உலகநீதியும் பரமப்பாயான அனுஷ்டானமும் இவ்வாரூயிருக்க, செல்வக்குடியிற்பிறந்த பெண்கள் வீட்டுவேலை செய்வது இழிவென்று சிலர் என்னவோ ஒரு விபரீத எண்ணங்கொண்டு வீட்டுவேலையும் செய்யவேண்டுமாவென்று பரிகாசம்செய்கிறார்கள். ஸ்திரிகளுடைய நிலைமை சீர்திருந்துவதற்குப் புல்தகப்படிப்பு மாத்திரந்தான் அவசியம்; ஊழியம் செய்வதும் சீர்திருத்தமோ வென்று இன்னும் சிலர் ஆகேஷபிக்கிறார்கள். இதுவும் ஒரு புது

மைதான்! இப்போது நாம் செய்யவேண்டிய சீர்திருத்தம் எப்படிப்பட்டதென்றால், நெடுநாளாய் அனுசரித்துவருகிற ஆசாரங்களையே வைத்துக்கொண்டு, அவைகளை ஒருவாறு இக்காலத்துக்குத்தக்கபடி ஒழுங்குபடுத்தவேண்டியதுமாத்திரமேயாம். இதைவிட்டு எல்லாவற்றையும் மாற்றி நூதனமான ஏற்பாடு பண்ணவேண்டுமென்று சிலர் ஆவேசங்கொண்டு திரிகிறார்கள்; அது மிகவும் பிசகு. இல்லறத்தொழிலைச் செய்வது ஸ்திரீகளுக்கு வருத்தமென்றும் இழி வென்றும், வேலைக்காரர்கள் செய்யவேண்டிய பணிவிடைகளையாரம்முடைய அருமைப் பெண்களைச் செய்யச்சொல்லி நிர்ப்பங்திக்கிறதென்றும் நினைப்பதும் விவேகக்குறைவதான். சமையல் முதலிய வேலைகளில் பெண்களைச் சிறுபிராயமுதலே பயிற்றுவது அவசியமென்றும், புஸ்தகங்களினாலாகும் வாய்ப்படிப்பைவிட இந்தக் காரியப்படிப்பு குறைந்ததல்லவென்றும், இதைக் கற்பிக்கப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயராலே முடியாதாகையால் வீட்டிலேயே கற்பித்துத்திரவேண்டுமென்றும் பெண்களைப் பெற்ற தாய்மார்களில் விவேகமுள்ளவர்கள் ஒப்புக்கொள்ளுவார்கள். கற்கையென்றால் புத்தகப் படிப்புமாத்திரமெயன்று பலர் நினைத்து, அவ்வகைப் புஸ்தகப்படிப்புக்கும் வீட்டுவேலைக்கும் வெகுதுராம், ஒன்றுக்கொன்று சரிப்படமாட்டாது என ஆகேஷபனைசெய்வதும் சரியன்று. இங்கிலாந்து முதலிய தேசங்களில் சமையல், கறவை, கடைக்குப்போவதுமுதலான வீட்டுவேலை மாவையும் குறைவுபடாமல் கவனித்துக்கொண்டு ஸ்திரீகள் இடையிடையே புஸ்தகங்களும் படித்து மேன்மேலும் ஞானவிரத்தியடைகிறார்கள். ஜிரோப்பா தேசத்தில் கல்வியிற் சிறந்தவர்களைன்று கொண்டாடப்பட்ட ஸ்திரீகளும் மகா வித்வான்களுடைய மனையாட்டிகளும் வீட்டுவேலையிலும் திறமையுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஊறுகாய் வற்றல் முதலிய நாள்நிற்கும் பண்டங்களைச் செய்வதில் அவர்களைவிடத் தேவினவர்கள் இல்லை. கோல்ட்ஸ்மித் என்னும் கிரந்தகர்த்தா செய்த விகர் அவ்வேகப்பீல்டு என்னும் கடையின் தொடக்கத்தில் கதா நாயகன் தன் பெண்சாதியை வர்ணிக்குமிடத்தில், அவள் சமையல் செய்வதிலும், ஊறுகாய் போவுதிலும், நாள்நிற்கும்படி இன்னும் வேறுவிதமாகப் பதார்த்தங்களைப் பக்குவம்பண்ணுவதிலும் நிகரற்றவள் எனப் புகழ்ந்துபேசியதைப் படித்த சுதேசிகள் யார்தான் உள்ளமுவந்து கொண்டாடவில்லை?

“அடிசிற் சினியானே யன்புடை யானே
படிசொற் றவருத பாவாய.....”

எனத் திருவள்ளுவரும் தன் மனையாட்டிக்கு பாகம் செய்வதிலுள்ள திறமையைப் புகழ்ந்திருக்கிறார். இப்படியெல்லாமிருக்க, கனவான்களுடைய பெண்கள் சமைப்பது குறைவு என்று என சொல்லவேண்

உம்? மேலும் நம்முடைய சாஸ்திரப்படி பார்த்தாலும் ஸ்வயம்பாகம் ஆசாரங்களுள் முக்கியமான ஆசாரமாகச் சொல்லப்படுகிறது. சில சடங்குகளுக்கு ஸ்வயம்பாகம் விதியாகவே ஏற்பட்டிருக்கிறது. பஞ்சபாண்டவர்களுடைய சரித்திரத்தில் நளனும் மீனும் பாகம் செய்வதில் சிறந்தவர்களென்று படித்திருக்கிறோம்; நளபாகம் மீமாகம் என்று நாளைக்கும் பழமொழியாக வழங்குகிறது. வாஸ்தவமாக நாம் நன்றாய் யோசித்துப் பார்த்தால் விட்டுவேலைகளைச் செய்வதில் உள்ள ஆசை பெண்களுக்கு மற்ற எந்தக் காரியத்திலும் இல்லையெனத் தெரியவரும். விளக்கு ஏற்றுவது, பாய் படுக்கை உதறிப்போடுவது, பாகசாலை பூஜையிடம் சாப்பிடுகிறகூடம் முதலிய ஸ்தலங்களைச் சுத்தப்படுத்துவது, கறிகாய்களைச் சோதித்து அரிஞ்ஞுகொடுப்பது, உக்கிராண்த்திலிருந்து சாமான்கள் எடுத்துவருவது, தயிர் பால் நெய் வாங்கிவைப்பது, வஸ்திரங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுவது, சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் அந்தந்தப் பாத்திரங்களைச் சுத்திசெய்து அதற்குரிய இடத்தில் வைப்பது முதலிய பல காரியங்களை நமது பெண்கள் செய்யவிரும்புகிறார்களால்லவா? ஆதலால் பொறுமையையும் திறமையையும் கற்பிக்கிற இப்படிப்பட்ட காரியங்களை அவர்கள் என் செய்யலாகாது?

வேலைசெய்ய ஒரு ஆசையும் புத்தியும் பெண்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்க, அந்த உற்சாகத்தைத் தடுப்பது நியாயமோ? வேலைக்காரர் வைத்துக்கொள்ளத் திரவியமிருப்பதனாலேயே தாங்களும் சுயமாகச் சிறிது செய்யக்கூடாதென்பதென்ன? பிரான்சுதேசத்து அரசன் ஒருவனுக்கு கன்னிமைப்போல எப்போதும் பூட்டுகள் செய்துகொண்டிருப்பதிலேயே விருப்பம் அதிகமாம்; ஒரு பெரிய சீமாட்டி தையல்வேலையையே எப்போதும் விடாமற்செய்து அப்படித் தைத்த உடைகளை பந்துமித்திரகளுக்கும் அடுத்த வர்களுக்கும் கொடுத்துக்கொண்டிருப்பாளாம். ஆகையாரஸ்டபது ஸ்திரிகள் வீட்டுவேலை சரியாக நடக்கிறதாவென்று... விரிசாரணை செய்வதோடு, தாங்களும் சற்று சீரியை ஒரு ரோடு... தல்லுக்குக் குறைவாகர் சீரியட்டுக்குச் சாமான்வாங்கத் தாய் தல்லுக்குக் குறைவாகர் சீரியட்டுக்குப் போகும்போது கூடப்போக இச்சைதந்தையர்கள் சாடக்குப் போகும்போது கொள்ளலாமல் கொள்ளாத சிறுபெண்கள் உண்டோ? தாய் சரிரசெளக்கியமில்லாமல் படுத்திருக்கும்போது அவளுக்கு உபசாரம்செய்து தன்னால் இயன்றமட்டும் மருந்துமுதலிய கொடுத்துப் புத்தியம்கொடுக்கப் பின்வாங்கும் பெண்ணுமுண்டோ? வேலைக்காரன் இருந்தாலும் அவன் நோய் நொடி அவசரவேலை சொந்தக் காரியம் முதலியவற்றால் வீட்டு வேலைக்கு உதவாமற்போகிறகாலத்திலும், அல்லது அவன் வெளி வேலையாய் அனுப்பப்படுகிற காலத்திலும் ஸ்திரிகள் கையொழிந்திருக்கலாமா? கூடாது. சுபாவமாகவே வீட்டுத்தொழில்களில் பெண்களுக்கு இருக்கிற புத்திக்குத் தக்கபடி சிறப்ராயமுதல் அவர்களைப்

பழக்கவேண்டும். மற்றெல்லாப் பழக்கங்களையும் கைவிட்டாலும் கைவிடலாம்; இந்த முதன்மையான வீட்டுவேலையிற் பழகும் பழக்கத்தைமாத்திரம் ஒருபோதும் கைவிடலாகாது. குடும்ப காரியங்கள் ஸ்திரீகளுக்கு ஆயாசமென்றால், பெருக்கல்வாய்ப்பாட்டையும் விணைகளின் திரிபு அட்டவணைகளையும் கிளிப்பிள்ளைபோல வாய்ப்பாட்டுச்செய்து கத்துவதுமாத்திரம் சுலபமோ?

ஸ்திரீத்தினமென யாவரும் புகழும்படி விளங்கித் தம்முடைய கிரந்தங்களினால் மகோபகாரம் செய்திருக்கும் ஹாரியத் மார்த்தி ஞே என்னும் ஒரு சீமாட்டி இவ்விஷயமாகச் சொல்லியிருக்கிறது என்னவென்றால்: “அந்தவ்தும் அதிர்ஷ்டமும் எப்படி யிருந்தாலும் கிரக்கிருத்திபங்களில் பெண்களுக்குப் புத்திசெல்லும் படச்சத்தில் சுகமாக அந்த வழியிலேயே புத்தியைச் செலுத்தட்டும். வீட்டுவேலைகளை இன்னவிதமாய்ச் செய்யவேண்டுமென்று அனுபவத்தினால் தெரிந்துகொள்ளுவது ஸ்திரீகளுக்கு நலமேயன்றிக் கூடுதியல்ல. ஆனால் கற்றுக்கொள்ளுகிறமட்டும் அரைகுறையாகக் கற்காமல் ‘செய்வன திருந்தச்செய்’ என்றபடி திருந்தக் கற்கவேண்டும்; எதைச்செய்தாலும் பழுதறச் செய்யவேண்டும். வீட்டுவேலைகளைச் செய்வதில் பெண்கள் சாதாரணமாய்த் தட்டித் தடுமாறுகிறார்கள்; நன்றாகவும் அதிகமாகவும் செய்ய ஆசைமாத்திரம் இருக்கிறதேதவிரச் செய்யச் சக்தி போதாமலிருக்கிறது; இதற்குக் காரணம் ஒழுங்கான கைப்பழக்கமில்லாமைதான். பணக்காரப் பெண்கள் சிறுவயதில் பள்ளிக்கூடத்துக்கே போய்க்கொண்டிருந்து வீட்டில் வேலைகற்க அவகாசமில்லாமல் வயதுவந்தபிற்கு ஆரம்பிக்கிறபடியால் எளிதில் பழக்கம் உண்டாகிறதில்லை; பள்ளிக்கூடம் போகாத ஏழைப்பெண்களாவது வீட்டுவேலையைச் செம்மையாகக் கற்கிறார்களாவென்றாலோ, அதுவுமில்லை. ஒரு காரியம் அவசரப்பாய் ஆகவேண்டியிருக்கும்போது அதைத் தாயானவள் தானே சீக்கிரத்தில் செய்துமுடித்துவிடுகிறது சௌக்கியமென்று நினைக்கிறானோத்து த்தடுமாறியாவது சாவகாசமாகத் தன் பெண் செய்து கற்கட்டும் என்று காறுக்கு இருப்பதில்லை. ஒவ்வொரு காரியத்தைச் செய்யும்போதும் பெண்ணாக்குத் தெரியாது, தெரியாதென்று உபேண்ணாய் தானேசெய்துவிட்டால் பெண்ணுட்கு என்றைக்குத்தான் தெரியும்? வேலையின் நுட்பங்களைச் சிறுகச்சிறுக அறிந்துகொண்டு தன் கையினுலே செய்து பழகினுல்தான் தேர்ச்சியுண்டாகுமாதலால், தாயானவள் பொறுமையுடன் பெண்ணைச் செய்யச்சொல்லிப் பார்க்கவேண்டும். எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டத்தொன் கூர்மையாகும். ஆரம்பத்தில் இரண்டொருதாம் சாதம் பதமாயிராது! ரசம் பொங்காத வாசனைவரும்; கறிகாய் வேகாமல் பச்சையாயிருக்கும்; அப்பம் அடை நன்றாய்ச் சமையாமலாவது, காந்திப்போயாவது இருக்கும்; பணியார உருண்டை செம்

பிடிப்பாமல் உதிர்ந்துபோகும்; காரியம்செய்வதே மெதுவாயும் நேர் கையில்லாததாயும் இருக்கும்; ஒருநாழிகையில் ஆகிற வேலைக்கு இரண்டுநாழிகை பிடிக்கும். ஆகிறும் புதுக்கையினால் நேரும் இப்படிப்பட்ட குற்றங்களைப் பாராட்டாமல் புன்னகைகொண்டு அன்புள்ள தாயானவள் அம்மகளை உற்சாகப்படுத்துவாள். தகப்பனாலே, நம்முடைய குழந்தையின் சிறுகை இவ்வளவாவது செய்கிறதே என்று மகிழ்ந்து, ஒருதடவைக்கு இரண்டுதடவையாகப் பழகினால் தேர்ச்சியுண்டாகுமென்று பரிந்துபேசிக் கந்தோஷப்படுத்துவான்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

கல்வியிற் பேர்போன அங்கிலேபதேசத்துச் சீமாட்டிகளின் அபிப்பிராயம் இவ்வாரூக இருக்கிறது. மேலும் ஜோப்பாவில் சமையல் முதலிய வீட்டுவேலைகளைச் சிறந்த வேலைகளாக எண்ணி, அவைகளைப்பற்றிய சாஸ்திரத்தில் பாடங்கள் சொல்வதுந்தவிர உபநியாஸங்கள் கூடச் செய்துவருகிறார்கள். ஆதலால் ஸ்திரீகள் பரிபாவிக்கவேண்டிய காரியமென்றே ஏற்பட்டுப் பிராணனுக்கு ஆதாரமாகச் சொல்லத்தக்கவையான சமுசாரகாரியங்களை இத்தேசத்தில் ஸ்திரீகள் செய்யக்கூடாதென்று அவர்களுடைய நன்மையை நாடினிற்போர் பேசுகிறது எவ்வளவும் தர்மமல்ல. படிப்பின் கீர்த்தியால் பசுதிருமா? குழித்தனம் அமைவதும் அழிவதும், நன்மை உண்டாவதும் தீமை உண்டாவதும் பெரும்பான்மையாய் ஸ்திரீகளாலே தான்.

சிறுபெண்களுக்கு வீட்டுவேலை கற்றுக்கொடுப்பது தாய் தந்தையர்களுக்குச் சிறிது வருத்தமாகவும் வெறுப்பாகவும் இருந்தாலும் இருக்கும்; ஆயினும் அந்த வருத்தத்தை யோசித்துத் தாங்களே தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அசட்டையாயிருந்தால் வெறுயாருக்குத்தான் சிரத்தையுண்டாகும்; கருமத்தை முடிக்கத் துணி பவர் அருமையொன்றும் பாராரல்லவா? ஒருபங்கு சிரமப்பட்டால் பிறகு அதற்குப் பதின்மடங்காகப் பிரயோசனம் பெறலாம். அஜாக் கிரதையாயிருந்துவிட்டால், பிற்காலத்தில் தங்களுக்கும் சௌக்கியமில்லை, குழந்தைகளுக்கும் சௌக்கியமில்லை; கொஞ்சம் பிரயாசப்பட்டாலோ கற்கிற பெண்களுக்கும் சுகமுண்டு, கற்பிக்கிற பெற்றேர்க்கும் சுகமுண்டு.

இனித் தையல்வேலையைக் குறித்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது பெண்பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தையல்வேலை கற்றுவருவதைப் பார்த்துப் பழைய சம்பிரதாயங்களையே அனுசரித்துவருகிற தாய்மார்கள் பலர் என்ன நினைக்கிறார்களெனில், ஒருவேலைக்குச் செய்யக்கூடிய படிப்புப் படிப்பென்று அறுபதுநாழிகையும் புஸ்தகமுங்கையுமாய் நிற்கிறது ஒன்று போதாதா; அங்கங்கேயிருந்து வருகிற ஆட்டுரோமத்

தாலாகிய நானாவர்ன்மான் நூல்களையும், அவைபோன்ற ஆடம்பர மான வேறுசில சாமக்கிரிகளையும் வைத்துக்கொண்டு இடுப்புவிட்டு முதுகெலும்பு நோகும்படி இருந்த இடத்தைவிட்டு அசையாமல் உட்காங்குதொண்டு கண் பூத்துப்போகும்படி தைக்கிறதும் பூப் போடுகிறதுமாய் அன்னியதேசத்துமாதிரியான விசித்திரத் தையல் வேலையையும் செய்யவேண்டுமாவென்று குறைக்குறுக்கர்கள். புரு ஷர்க்ஞும் பலர் இப்படியே நினைக்கின்றனர். ஜிரோப்பியருடைய ஆடைகளுக்குத் தையல்வேலை மிகவும் அவசியமானது; இத்தேசத் தாருக்கோ கிழிர்ச் சீலையைத் தைப்பதுதான் வேறே தையல் வேண்டாம். வீட்டுவேலைகள் அவசியமென்று ஒரு சீமாட்டி கிரந்தபூர் வகமாய்ச் சொல்லியிருப்பதாகச் சற்று முன்னே சொன்னேமே. அந்தப் புத்திசாலி ஜிரோப்பாவில் தையல்வேலை மிதமின்சி நடக்கிறதென்றும் அப்படி நடக்கிறது தேகசெளக்கியத்துக்குப் பிரதி கூலமென்றும், நூல்நூற்கவும் நெய்யவும் இனைக்கவும் யந்திரங்கள் நவநவமாய் உண்டாகி வருவதுபோலவே ஊசிக்குப் பிரதியாகவும் சீக்கிரத்தில் ஒரு யந்திரம் ஏற்படுமென்றும் சொல்லியிருக்கிறார். ஆகையால் இந்த சித்திரத்தையலை இத்தேசத்துப் பள்ளிக்கூடங்களி லும் வீடுகளிலும் வெகுவாய்க் குறைத்துவிடலாம்; அதை முதலே எடுத்துவிட்டுச் சாதாரணமான ஊசிதால் தையலைமட்டும் பழக்கிக் கொடுத்தாலும் உத்தமமே.

இதுவரையில் வீட்டில் கல்விகற்பிப்பதற்கு அடுத்த உபாயங்களுள் சில கூறப்பட்டன; நூதனமாய் இயற்றத்தக்க சாதனங்களைப் பற்றியும், சில கிரந்தங்களைப் புதுப்பிக்கவேண்டியதைப்பற்றியும் மேல்சஞ்சிகையில் சொல்லுவோம்.

(இன்னும் வரும்.)



ஜேம்ஸ் பெர்க்கஸன் என்னும் இடைப்பிள்ளை.



ஜேம்ஸ் பெர்க்கஸன் என்பவன் சித்திர சிற்பசாஸ்திரம், யந்திரசாஸ்திரம், தத்துவசாஸ்திரம், ககோளசாஸ்திரம் தீக்கிய இவைகளில் நன்றாய்த் தேர்ந்த நிபுணன். ஆயினும் அவன் பிறந்தபோது தாய்தங்தையர்கள் அவனைப் பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பிக்கவும் அசுக்தர்களாயிருந்தனர். அவனுடைய தந்தை அன்றாடம் கூவிக்கு வேலைசெய்து ஜீவிப்பவன். ஆயினும் அந்தத் தந்தை கருத்தில்மட்டும் பெருந்தன்மையுடையவனும் இருந்தான். குத்தயை பசுமைக்காட்டும், சுதாபக்கிடும் ஈகாசாரங்களில் அபிமானமும் அவனுக்கு அதிகமென்று யாவரும் கொண்டாயோர்கள். அவன் மாலைவேலைகளில் ஜேம்ஸ் ஒருவன்தான் தன்னுடைய மற்றப் பிள்ளையான ஜேம்ஸ் பெர்க்கஸன் என்னும் இடைப்பிள்ளை.

ஜீகளுக்கெல்லாம் எழுதப்படிக்கக் கற்பித்துவந்தான். ஜேம்ஸ் மாத்திரம் பிறருதவியின்றித் தானே கற்கப்பயின்றான். மற்ற மூத்த விளொக்கெல்லாரும் கற்பிக்கப்பட்டகாலத்தில் ஜேம்ஸ் மிகச் சிறு குழந்தையாயிருந்தமைபற்றி, இந்த விட்டுப் பாடசாலையில் சேர்த் துக்கொள்ளப் போதுமான வயது அவனுக்கு இன்னும் வரவில்லை யென்று கருதி அதில் சேர்த்துக்கொள்ளாமல் அவனை பதேச்சையாக விநோதமாயிருக்கும்படி விட்டுவைத்தார்கள். ஆயினும், அவர்கள் கற்கும்போது தான் அதைக் கேட்டுக்கொண்டிருப்பதும் தனியாய்ப் படிப்பதுமே அவனுக்கு விநோதமாயிருந்தது. அவன் தனித்திருக்கும்பொழுது தன் சகோதரர்களுடைய புத்தகங்களை பெடுத்துப்பார்த்து அவற்றிலுள்ள பாடங்களைப் பிறருதவியின் றித் தானே வருந்திப் படித்துவருவான். ஆனாலோன்று, பொருள் எளிதில் விளங்காத கடினமான சொற்கள் ஏதாவது நேர்ப்பட்டால் அவைகட்டுப் பொருள் இன்னதென்பதைமாத்திரம் ஒவ்வொரு சமயங்களில் அண்டைவிட்டிவிருந்த ஒரு கழுவியினிடம் போய்க் கேட்டுத் தெரிந்துகொண்டுவருவான். வித்தியாவிஷயத்தில் அவன் பிறரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட உதவி இவ்வளவுமாத்திரமே யாம். இப்படியிருக்கையில் ஜேம்ஸ் ஒருங்கள் தனியே உரத்துப் படித்துக்கொண்டிருக்கக் கானும்போது அவனுடைய தகப்பனுர்க்கு இந்த ரகசியம் வெளியாயிற்று.

ஜேம்ஸ் எட்டுவெய்திலேயே துலாக்கோல், சக்கரம், இருசு இவை களின் தத்துவங்களைக் கண்டுபிடித்து, பிறகு அதைப் பிரகிருதி சாஸ்திரத்தின் இதரமான விஷயங்களைக் கண்டுகொள்வதற்கும் ஆதாரமாக உபயோகித்துவந்தான். அப்போது அவன் பரிசோதனைசெய்து அறிந்த விஷயங்களெல்லாம், முன்னமே உலகத்தார்க்குத் தெரிந்தவைகளோயாயினும், அதை அறியாமல் அவன் சுயமாகவே கண்டுபிடித்துவையாதலால், அவன்மட்டில் எல்லாம் நூதனமானவையென்றே சொல்லவேண்டும். யாவும் அவன் சுயமாகவே பரிசீலித்து அறிந்துகொண்டவை. தகப்பனுர் ஒரு யந்திரத்தைக்கொண்டு குடிசையின் மேற்கூரையை உயரத் தூக்குவதைப் பார்த்து, அந்த யந்திரத்தின் சக்தியைப்பற்றி ஜேம்ஸ் நெடுநேரம் ஆலோசனைசெய்து அந்தச் சக்தியைப் பின்னும் அதிகமாகச் செய்வதற்குவேண்டிய வழிகளை நன்றாய்த் தெரிந்துகொள்ள முயன்றான். கடைசியாய் இவ்விரண்டு விஷயங்களிலும் அவன் கண்டறிந்த உண்மையானது அப்போது புத்தகங்களின் மூலமாய் வெளியிட்டிருந்ததோடு முற்றும் ஒத்திருந்தது. ஆயினும் அப்புத்தகங்களை அவன் ஒருபோதும் பார்த்தவனன்று.

சிற்றஞ்சிறுபிராயத்திலேயே ஆட்டுமெந்தைகளை மடக்கி மேய்த்து வரும்படி அவனை வெளியே அனுப்பினார்கள். அக்காலங்களிலே மேய்ச்சல் புலங்களில் ஆடு மேய்ந்துகொண்டிருக்கும்போது

சிறுகுழந்தையான ஜேம்ஸ் மரத்துண்டையும் தன் கையிலிருந்த சிறு கத்தியையும்கொண்டு எப்போதும் மாதிரி யந்திரங்களைச் செய் தவண்ணமாயிருப்பான். இதுதான் அவன் பகற்பொழுதில் செய் கின்ற வேலை. இராக்காலங்களில் அவன் வேலைசெய்து பொழுது போக்குவதும் அப்புலங்களிலேதான். ஆனால் அந்த வேலை இத் தன்மையதன்று, வேறுவிதமானது. இருண்டாத்திரிகளில் அவன் வெளிப்புலங்களுக்குப் போய் நகூத்திரங்களை ஆராய்ச்சிசெய்து நகூத்திரமண்டலத்திலுள்ள பல அருமையான விஷயங்களைக் கண்டறிந்தான். மிகுந்த மேதாவியான இவ்விடைப்பையன் நகூத்திரமண்டல பரிசோதனை செய்யப்போகும்போது ஒரு விளக்குவர்த்தியும், ஜெபமாலைபோன்ற ஒருவகை மணிக்கோவையும்தவிர மற்றென்றும் கையில் கொண்டுபோவதில்லை. தன் தேகத்தைக் காத்துக் கொள்வதில் அவனுக்கு ஜாக்கிரதை மிகவும் அதிகம். கம்பளியினால் உடம்பை நன்றாய்ப் போர்த்துக்கொண்டு மல்லாந்தபடி பசம் புற்றாயிலே படுத்து, மணிமாலையைக் கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கிரகத்துக்குமுள்ள தூரத்தையும் கிரகங்களுடைய ஸஞ்சாரத்தையும் அந்த மணிகளைக்கொண்டு கணக்கிட்டுவருவான்.

இப்படியிருக்க அவனுடைய அதிர்ஷ்டவசத்தால் அன்புள்ள யஜமானன் ஒருவன் அவனுக்குக் கிடைத்தான். அவன் ஜேம்ஸ் னிடத்தில் மிகுந்த பிரிதியுடையவனுயிருந்தமையால் அவன் இன்னைனை விளங்க உரையாமல் ஒளிப்பது தகுதியற்று. அவனுக்கு ஜேம்ஸ் கலேஜன் என்று பெயர். ஜேம்ஸ் வயதில் முதிருமுதிர, கலேஜன் அவனைப் படிப்புக்கு அனுப்பிவிட்டு அவன் செய்ய வேண்டிய வேலைகளைத் தான் செய்துவந்த காலங்களும் அநேகமுண்டு. தன்னுடைய வேலைக்காரன் உலகத்தில் தலையெடுக்கவேண்டுமென்று அவனுக்காகப் பாடுபட்ட அடக்கமுள்ள யஜமானன் இவனேயாம். ஜேம்ஸ் பெர்க்கஸன் உலகத்தில் பிரசித்தியடைந்த போது, இந்தக் கடைகளைப் பெருமையாய் எடுத்துப்பேசி, அந்த யஜமானனுடைய நினைவு வரும்போதெல்லாம் நான் அவரிடத்தில் நன்றியறிதலேர்டு தலைவனங்குவேன் என்று சொல்லிவந்தான்.

பிறகு பெர்க்கஸன் பல யஜமானர்களிடத்தில் வேலைசெய்யும்படி நேரிட்டது; ஆயினும் ஒருவரும் அவனிடத்தில் அவ்வளவு அன்பாயிருக்கவில்லை; அவனை மிகவும் வருத்தி வேலைவாங்கினார்கள். ஆனாலும் பலர் தம் அறியாமையை ஒப்புக்கொள்வதைவிட்டுத் தமக்குப் படிக்கப் பொழுதில்லையென்று சாக்குச்சொல்லவில்லை; அப்படி வேலைசெய்கையிலும் ஒழுமிவுகாலம் கண்டு படித்துவந்தான். ஒரு தடவையில், கடிகாயங்கிரத்தின் வில்லினுடைய முக்கியாம்சங்களைப்பற்றிய சங்கதிகளையாரோ சொல்லக்கேட்டமாத்திரத்திலேயே, அதைப்பற்றி

மற்றென்றும் தெரியாதிருந்தும், அவன் மரக்கடிகாரமொன்று செய்தான். அது மரமாயிருந்தாலும் அவனுடைய கைத்திறமையை நன்றாக விளக்கியது.

இரு சமயத்தில் அவன் ஒரு கனவானுடைய தோட்டத்துவாயில் கதவுமாட்டுவதற்காகக் கட்டியிருந்த கட்டடச்சுவரின்மேல் இருபுறத்திலும் அலங்காரமாய் வட்டமான இரண்டு குண்டுக் கல்லுகள் வைத்திருக்கக் கண்டு, அவ்விரண்டு கற்களையும் இரண்டு கோளங்களாக வைத்துக்கொண்டு அவற்றுள் ஒன்றை இப்பூகோளபடமாகவும், மற்றென்றைக் ககோளபடமாகவும் வைத்துக்கொண்டான். நம்முடைய தூரதிருஷ்டிக்குத் தோன்றுகிறபடி சூரியக்தியைக் காட்டத்தக்கவிதமாகப் பூகோள குண்டுக்கல்லை நானாவிதமான வரணங்களால் சித்திரித்தான். அது சூரியகடிகாரமும் பூகோளப்படமுமாக இருந்தது. இவ்வளவுகாலத்தில் அவனுக்குச் சிற்பசித்திரமெழுதுவதில் கொஞ்சம்திறமை உண்டாயிருந்தது. அது போதாமல் அக்காலத்திலிருந்த சிற்பசாஸ்திரிகளிடத்தில் பின்னும் பயின்று நன்றாய்த் தேர்ச்சிபெறவேண்டுமென முயன்றுன். ஆயினும் அதற்காக ஏதாவது கட்டணம் கட்டினுலோழிய எவரும் அவனுக்குக் கற்பிக்கமாட்டோமென்றார்கள். அப்படிக் கட்டணங்கட்ட அவன் கையில் காசு ஒன்றுமில்லாமைபற்றித் தன்னுடைய நேசன் ஒருவன் சொன்னபடி கேட்டு, தன் புத்திக்குத் தோன்றியபடி தானே சித்திரமெழுதப் பயின்றான். தன்னுடைய சுயமான மனப் போக்கும் சிருஷ்டிப்பொருள்களைப் பார்த்துத் தெரிந்துகொள்வதுந் தவிர அவனுக்கு வேறுவிதமான உதவி ஒன்றுமில்லை. இவ்விதமாகப் பாயின்று அவன் தான் எண்ணியிருந்ததைப்பார்க்கிறும் அதிகமாகத் தேர்ச்சிபெற்றார்கள். பிறகு பலவருஷகாலம் அவன் சித்திரமெழுதும் தொழிலை அனுசரித்துவந்தானுயினும், அதையே தான் முக்கியமாய்க் கவனிக்கத்தக்க தொழிலாகக் கொள்ளவில்லை; மறுபடி ககோளசாஸ்திர விசாரத்திலேயே இறங்கினான். அக்காலத்தில் வானத்திலுள்ள கிரககதிகளைக் குறிக்கும் யந்திரங்களைச் செய்துவந்தான். நாளாவிலே தன் புத்திக்கு இனியவிழயமாக நாடிய ககோளசாஸ்திரத்தைப் பற்றிப் பல உபநியாஸங்கள் செய்ததுமன்றிப் புத்தகங்களும் எழுதினான். ககோளசாஸ்திர விழயத்தில் விசாரம் வரும்போது அதற்கு மத்தியஸ்தனுக்கக் கொள்ளத் தக்கவனுமானான். அவன் எழுதிய புல்தகங்களில் சில பிரசித்தமானவுடனே பிரஞ்சு, ஜர்மன் முதலான ஜிரோப்பிய பாலைகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 1710-ஆம் பிறந்த இவன் 55 வருஷம் இப்பூலோக வாழ்க்கையிலிருந்து 1766-ஆம் தேகவியோகமாயினான்.

இப்படிப் பிறப்பில் எளியவனுயிருந்து தன் முயற்சியாலேயே முன்னுக்குவந்து மேன்மைபெற்ற ஜெம்ஸ் பெர்க்கஸனுடைய சரித்

திரமானது சிறுவர்கட்குக் கல்விப்பயிற்சி செய்வதற்குமாத்திரமே யன்றி அதைவிடச் சிறந்த நண்ணடக்கமுதலியவைகளை அனுசரிப்பதற்கும் மேல்வரிச்சட்டமாய் இருக்கின்றது. அவன் ஜீவகாருணியமும் யாவரும் நேசிக்கத்தக்க நற்குணமும் உடையவன்; எவரிடத்திலும் அடக்கமும் மரியாதையுமான நடக்கையுள்ளவன். வாழ்நாள் முழுதும் அவன் தன் பெருமையைச் சிறிதும் பாராட்டாமல் மிகுந்த ஈசுபக்தியுடையவனுயிருந்தானெனவும், தத்துவசாஸ்திரங்களில் பயிலப்பயிலத் தன் அறியாமையை அதிகமாய் உணர்ந்து, பணிந்த நடையும், மாணிடரிடத்தில் அன்பும் படைத் தோணிடத்தில் அருள்சினைவும் உள்ளவனுயினான் எனவும் அவன் சரித்திரமெழுதின் ஒரு கவிஞர் சொல்லியிருக்கிறார்.



ருதுக்களின்வரணை—வஸந்தருது.

(தொடர்ச்சி.)

வேடர்தலைவனுன முத்துசாமியினுடைய மக்களெல்லாம் ஒரு நாள் காலையில் விடியனேரத்திலேயே எழுந்து வஸந்தோற்சவத்திற் காக ஸோமேசவரம் போகப் பிரயாணத்துக்குச் சித்தமாயிருந்தார்கள் என்று முன்சொன்னேமே. தன் மக்களுக்கு ஸ்வாமிலே வைக்குப் போவதிலுள்ள பரபரப்பைக்கண்டு முத்துசாமி மிகுந்த சந்தோஷமடைந்து பிரயாணத்துக்குவேண்டிய பொருள்களையெல்லாம் சேகரித்துக்கொண்டு பெண்சாதிபிள்ளைகளுடனே பிரயாணப்பட்டான். அவன் இட்ட கட்டளைப்படியே விடியற்காலத்தில் வண்டிகள் வாயிலிலேவந்து நின்றன. அவற்றில் ஏறி அனைவரும் விநோதமாய்ப் பேசிக்கொண்டே ஸோமேசவரம் போய்ச் சேர்ந்து அவ்விடத்தில் தங்களுக்குத்தகுந்த ஒரு விடுதியில் இறங்கினார்கள். பிறகு பெண்ணையாற்றிலே போய் யாவரும் நன்றாய் நீராடவந்து பூக்குடலைகளை யெடுத்துக்கொண்டு ஸ்வாமிலேவைக்காகக் கோயி அக்குப் போகப் புறப்பட்டார்கள். கோயிலிலே போய் முன்மண்டபத்திலே பூக்குடலைகளையெல்லாம் வைத்து, ஸ்வாமி அர்ச்சனைக்கு வேண்டிய புஷ்பம் பத்திரம் முதலியவைகளைமாத்திரம் எடுத்துக்கொண்டு, மற்றப் புஷ்பங்களையெல்லாம் மாலைகளாகத் தொடுத்து ஸ்வாமிக்கு ஸமர்ப்பிக்கத் திட்டம் செய்துவிட்டு யாவரும் கைக்கப்பினபடியே ஸ்வாமியைத் தியானித்துத் துதித்துக்கொண்டு ஸங்கிதிகளைப் பலதரம் பிரதங்கணம்பண்ணிப் பிறகு ஸங்கிதிக்குள் நுழைந்தார்கள். நுழைந்தவுடனே பிள்ளைகள் தாம் பாடம் பண்ணியிருந்த சில பாட்டுகளைச் சொல்லிக் கடவுளைத் துதிக்கலாரூர்கள்.

“வேதநாற் பிராயதுறு மனிதர்தாம் புகுவரேனும்
பாசியு முறங்கிப்போகு சின்றதிற் பதிணையாண்டு
பேதைபா லகநதாகும் பினிபசி மூப்புத்துன்பம்
ஆதலாற் பிறவிவேண்டே னரங்கமா நகருளானே.”

“ஆராதவருளாமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோ னயோத்திமன்னர்க் களித்தகோயில்
தோலாததனிலீரன் தொழுதகோயில்
துணையான விழிஷனர்க்குத் துணையாங்கோயில்
சேராதபயனெல்லாம் சேர்க்குங்கோயில்
செழுமறையின் முதலெழுத்தைச் சேர்ந்தகோயில்
தீராதவினையெல்லாம் தீர்க்குங்கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில்தானே.”

“நீலமே காரின் முகிலே ஏநுங்கடவின்
கோலமே யத்திகிரிக் கோமானே—மூலமென
மாத்தா மஹாமாலில் மால்யானை யோலமிடக்
காத்தாய் கண்டபோகக் கா.”

“கண்ணகல் ஞால மாந்ததூஉங் காமருசிர்
தண்ணறும் பூங்குருந்தாஞ் சாய்த்ததூஉம்—நன்னிய
மாய்ச்சகட முதைத்ததூஉ மிம்முன்றும்
ழுவைப்பு வன்னை னடி.”

“எத்தனைவிதங்கடான் கற்கினுங் கேட்கினுமென்
னிதயமு மொடுங்கவில்கை
யானெனுமகங்கதை னெள்ளாவுமாறவிலை
யாதினும் மபிமானமென
சித்தமிழச குடிகொண்ட தீகையோடிரக்கமென்
சென்மத்து நான்கிலென்
சீலமொடு தவிரித மொருகணவிலாயினுங்
தரிசனங்க கண்மேறியேன்
பொய்த்தமாழி யல்லான் மருந்துக்கு மெய்ம்மொழி
புகன்றிடேன் பிர்கேட்கவே
போசிப்பதல்லாது சும்மாவிருந்தருள்
புரிந்திடாப் பேதைநானே
அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா
வவனிமிசை யுண்டோ சொலாய்
அண்டபகிரண்டமு மடங்வொருங்கிறைவாகி
யரன்தமான பாடம்”

என்று இப்பஷ்டிப் பலவிதமான பாட்டுகளைப் பாடி அந்தப் பிள்ளைகள் ஸ்வாமியைத் துதிப்பதுகண்டு அங்கே வந்திருந்தவர்களைல் லாரும் மிகவும் ஆச்சரியமடைந்தார்கள். பெற்றோர்களும் தம்மக்களுக்கு இருக்கும் ஈச்வரபக்தியைப் பார்த்துப் பேராந்தமடைந்தார்கள். பிறகு அவர்கள் வேண்டுமொவு ஸ்வாமிக்கு அர்ச்சனைகள் செய்விததுத் தமது சக்திக்குத் தக்கவளவு காணிக்கையும் ஸமர்ப்பித்துப் பிரஸாதங்களும் பெற்றுக்கொண்டு கடவுளைத் தியானித் தபடியே வெளியில் வந்தார்கள். வெளிவந்தவுடனே, கூன் குருடு, மொண்டி முடம், செவிடு சப்பாணி முதலிய பல பேதைஜனங்கள்

அவர்களைச் சூழ்ந்துகொண்டு, கண்ணில்லாத கபோதி ஜியா, காவில் லாத முடவன் ஜியா, பிள்ளைகளைப்பெற்ற மகாராஜரே இப்பேதை களிடத்தில் மனமிரங்கி ஏதாவது பொருள்கொடுக்கவேண்டும் என்று இப்படிப் பலவாறுக்கக் கூச்சவிட்டனர். அந்தக் கூட்டத்தில் அகப் பட்டுக்கொண்டு மரகதம் தாவரிக்கமாட்டாமல், அம்மா! கும்பு நெருக்குகிறது, முச்சுத் திணருகிறது, என்னெயெடுத்துக்கொள், அப்பா ஜாக்கிரதை, அக்கா ஜாக்கிரதை என்று கூவிக்கொண்டு தந்தையைப்பார்த்து, ஜியோபாவம்! இப்பேதைகளுக்கு ஏதாவது கொஞ்சம் காசுகொடுக்கவேண்டும். கண்காவில்லாமல் அல்லாடுகி ரூர்கள் என்று சொல்ல, தகப்பன் அதுகேட்டுத் தன் பணப்பையை அவிழ்த்துத் தலைக்கு ஒருகாசு வீதம் கொடுத்து அவர்களை அப்புறம் போகச்செய்து மெல்லக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியேவந்தான். அங்கே கோயில் ஊழியக்காரர்கள் பலர் பின் தோடர்ந்துவர, அவர்களுக்கும் யதோசிதமாய்த் திருப்திசெய்வித் துத் தன் விடுதிபோய்ச் சேர்ந்தான். அதற்குள் அவ்விடத்தில் சாப்பாடு சித்தமாயிருந்தது. யாவரும் போஜனம்செய்துவிட்டுச் சற்றே வெயில்தாழுமளவும் அங்கேயே படுத்து இளைப்பாறியிருந்தார்கள். வெயில்தாழ்ந்து குளிர்ந்தகாற்று வீசத் துவக்கியதுகண்டு அவர்கள் யாவரும் விடுதியைவிட்டு வெளியேபோய் அங்கங்குள்ள அதிசபங்களைக் கண்டு களிப்புற்றுவரும்படி புறப்பட்டார்கள். அவ்வூர் முழுதும் சுற்றிப்பார்த்துக்கொண்டு வருகையில் ஓரிடத் தில் ஒரு பெரிய தடாகக்காயிலே சாகோபசாகமாய் வளர்ந்த ஒரு பெரிய விருஷ்டமும், அந்த விருஷ்டத்திலே குளத்தின்முகமாய்ச் சாய்ந்த கிளைகளில் பல குருவிக்கூடுகளுமிருந்தன. அதுகண்டு முத்துசாமியினுடைப் சிறுமகள், ஜியா, அதோ எதிரே காணப் படுகிற விருஷ்டத்தின் நுனிக்கிளைகளில் வரிசைவரிசையாய்க் குடலைகள் கட்டித் தொங்கவிட்டிருக்கின்றனவே, அவைகளை அங்கே கட்டின்று யார், அவை ஏன் அங்கே கட்டப்பட்டிருக்கின்றன, அவைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டாள். அதற்கு முத்து அராயி எக்கத்து, மகளே அவை குடலைகள்ல; குருவிக்கூடுகள். அவை மனிதர்களால் முடையப்பட்டவைகள்ல; அதோ ஒரு கூட்டினின்றும் இரண்டு பக்கிகள் வெளியே வருகின்றனபார். அவைதாம் அந்தக் கூடுகளில் வாஸஞ்செய்கின்ற குருவிகள். இந்தக் கூண்டு கட்டினவைகளும் அவைதாம். அவை பகற்பொழுதில் வெளியே போய் அங்கங்கே இரைதேடித் தின்று மாலைப்பொழுதில் கூடுவெந்து சேரும். இவை நம்மைப்போலப் பேச வல்லமையில்லாதவைகளாயினும் நாம் ஒருபோதும் செய்யமாட்டாத விசித்திரமான காரியங்களையெல்லாம் வெகு நேர்த்தியாகச் செய்யமாட்டும். மேலும் இவை வடிவத்தில் எவ்வளவு சிறியவையோ அவ்வளவுக் கவ்வளவு புத்தியிற் பெருத்தவைகள். ஆனதுபற்றியே தங்கள்

களைப் பிழக்கவருபவர்கள் கையில் அகப்படாதபடி நுனிக்கிளை களில் கூடுகட்டுகின்றன.

இவை காக்கமுதலியவைகளின் கூடுகளைப்போல் அல்லாமல், காற்று வெயில் மழுமுதலியவற்றின் கொடுமை சிறிதும் தோன்றுத் திடி கூடுகளைக் கட்டிக்கொள்கின்றன. உலகமெல்லாம் ஜலப்பிரளையமாய்ப் போம்படி பெருமழைபெய்தாலும் இக்கூடுகளில் சிறிதளவும் தண்ணீருறுது. எவ்வளவு பலமாகக் காற்று வீசினாலும் இந்தக் கூடுகள் ஊசலாடுவதுபோலக் கிளைகளில் ஆடிக்கொண்டிருக்குமேயொழிய ஒருபோதும் அறுந்துவீழ்வதில்லை. கிளை முறிந்து வீழ்ந்தாலும் இந்தக் குருவிகூடு அறுந்துவிடுமாது. மிதம்மிஞ்சிக் காற்றும் இக்கூட்டினுள் புசாது. மேலும் தம் குடும்பம் விருத்தியாக ஆக அவைகளைல்லாம் வசிப்பதற்கு அனுகூலமாய் ஒன்றின் கீழ் ஒன்றுக்கப் பல அறைகள் உள்ளனவாயும், அவ்வறைகளுக்கெல்லாம் கூண்டின் கீழ்ப்புறத்திலிருந்து பிரவேசிப்பதற்கு அனுகூலமாகக் கூண்டினுள் ஒருபுறத்தில் சிறிய வழியுள்ளனவாயும் குருவிகள் தமக்குக் கூடுகட்டிக்கொள்ளுகின்றன. இக்கூடுகள் நார்கோனா முதலியவற்றால் பின்னப்படுகின்றன. அதோ அந்தக் கூட்டைப்பார்! அது எவ்வளவு விசித்திரமாயிருக்கிறது; இவ்வளவுவேலை செய்வதற்கும் ஊசிபோலக் கூர்மையான முனையுள்ள முக்கு ஒன்றுதவிரக் குருவிகளுக்கு வேலெரு சாதனமும் கிடையாது. இம்மாத்தில் எண்ணிறந்த குருவிகள் வாசஞ்செய்துகொண்டிருப்பதுபற்றி இத்தனைக் கூடுகள் கட்டப்பட்டிருக்கின்றனவென்றுன்.

இப்படிப் பேசிக்கொண்டு அங்கிருந்து சிறிதுதாம் போகையில் அங்கே ஒரு மாமரத்தில் மிகவும் மதுரமான ஒரு சத்தம் கேட்டது. அதுகண்டு மரகதம், ஜீயா, அதோ கேட்கிறதே, அது யாருடைய சத்தம்? அது கேட்கக் காதுக்கு மிகவும் இனிப்பாயிருக்கின்றதே என்றார். அதற்குத் தந்தை, மகளே அது குயில்களின் கண்டத்தொனியென்று சொல்ல, மரகதம் இப்படி இனிப்பாய்க்கூவுவதை நான் ஒருபோதும் கேட்டதில்லை; குயிலென்பதை நான் கண்டதுமில்லை; இக்குயிலின் வரலாறுகளை ஒருவாறு எனக்குத் தெரியச் சொல்லவேண்டுகிறேன் என்று கேட்டாள். அதன்மேல் தந்தை, மகளே, நீ குயில் கூவுவதை ஒருபோதும் கேட்டதில்லையா? குயிலென்பது பறவைகளுள் ஒன்று, அது காக்கபோலக் கறுப்பாயிருக்கும்; மிகவும் நேர்த்தியான இனந்தவிர்களே குயில்களுக்கு ஆகாரம். இந்த வளர்த்தகாலத்தில் மாமரமுதலிய மரங்களைல்லாம் நிரம்பத் தளிர்த்து வெகு அழகாயிருப்பதால் அம்மரங்களைச் சேர்ந்து அவற்றின் தளிர்களைத் தின்று கொழுத்துக் களிப்படைந்து குயில்கள் இப்படி அதிக மதுரமாய்ப் பாடுகின்றன. ஆயினும் குயில்கள் மற்றப் பறவைகளைப்போலத் தாம் வருந்

திக் கூடுகட்டி முட்டையிட்டுத் தம் குஞ்சுகளைத் தாழே வளர்க் கின்றவைகள்ல; வெகு தந்திரமாய்க் காக்கையினுடைய கூட்டிலே போய் முட்டையிடும். காக்கை அத்தனையாக விவேகமில்லாத பறவையாதலால், இது தன்முட்டை இது பிறமுட்டையென்ற பகுத் தறிவின்றி எல்லாவற்றையும் ஒரேதன்மையாய் அடைகாத்துக் குஞ்சுகளாக்கிவிடும். குயில்குஞ்சுகள் அங்கே தமக்கு கூக்கைமுளைத்து நன்றாய்ப் பறக்கும்படியான சக்திவருமளவும் ஊழைபோலவாயைத் திறவாமலிருந்து பறக்குங் திறமுண்டானவுடனே தமக்குரிய இனிய குரலோடு கூவத்துவக்கும். அதைக் கேட்டவுடனே காக்கை அது வேறுஜாதிப்புவென்று தெரிந்துகொண்டு அதைத் தம் இனத்தை விட்டு அப்புறம் துரத்திவிடும். இப்படியாகக் குயில்கள் இன்மையில் அயல்விட்டிலேயே வளர்கின்றவைகள். இதுபற்றியே குயில்களுக்கு ‘பரபுஷ்டம்’ என்று வடமொழியில் ஒரு பெயர் வழங்குகிறது. பரபுஷ்டம் என்பதற்கு அயலாரால் போவதிக்கப் பட்டது என்று அர்த்தமாம். கோகிலம் காக்கையாலேயே வளர்க் கப்படுவதாயும், ரூபத்திலும் ஏறக்குறைய அதையொத்ததாயுமிருக்கிற பறவையாயினும், காக்கையைப்போலக் காண்போர் அனைவராலும் இகழப்படாமல் கணியப்படுத்தப்படுகிறது பார்த்தாயா! இதற்குக் காரணமென்ன? அது மதுரமாய்க் கூவுவதேயல்லவா? ஆதலால் ஒருவர்க்கொருவர் ஒரேமாதிரி மனிதர்களானும் கடினமாய்ப் பேசுவதால் அகவரவழும், மெதுவாய்ப் பேசுவதால் கவரவழும் உண்டாகுமென்பதற்கு இதுவே ஒரு திருஷ்டாந்தமாகின்றது.

காக:ஞா:பிக:ஞா: கிமெட:பிககாகயி: ।

வஸ்நகாலேஸ்ப்ராஸி காக:காக:பிக:பிக: ॥

என்று ஒரு சுலோகமுண்டு: அதன் கருத்தாவது,
‘காக்கையும் சுறுப்பு குயிலும் சுறுப்பு, அவைகட்டு வடிவத்தில் வேற்றுமையில்லை; ஆயினும் வஸந்தகாலம் வந்தவுடனே காக்கை காக்கைதான் குயில் குயில்தான்’ என்பதாம்.
என்றிப்படிக் குயிலின் வரலாறுகளை அவன் பலவிதழாய் எடுத்து காத்தான். அதுகேட்டு மரகதம், ஆ, குயிலின்பெருமை இப்படிப் பட்டதாவென்று சந்தோஷித்து அங்கே மற்றொருபக்கியைப்பார்த்து, ஜியா, அதோ அந்த மைதானத்தில் திரிந்துகொண்டிருக்கிற பறவையைப் பார்த்தோ? அதின் மூக்கும் காலும் மஞ்சள்நிறமாயிருக்கின்றன; உடம்பு சிவப்புக்கலந்த சுறுப்புசிறமாயிருக்கிறதே. அதன் பெயரென்னவென்று கேட்க, தகப்பன், குழந்தாய்! அதற்கு நாச வையாய்ப்புள் என்று பெயர்; இதைத்தான் மைனுவென்றும் சொல்வார்கள். இது கிளிகளைப்போலப் பேசக் கற்றுக்கொள்ளும் என்றுன். கிளியென்பதைக் கேட்டவுடனே மரகதம், கிளியென்றுவென்ன,

அது எப்படிப்பட்டது, அதன் வரலாறுவென்டுகிறேன் என, அவன் சொல்லுகிறேன்.

என் செல்வமகளே, கிளியென்பது அழகான ஒரு பறவை; அது மனிதர்கள் கற்றுக்கொடுக்கிற பேச்சுகளை ரண்றுய்க் கற்றுக்கொண்டு அதேவிதமாகத் தானும் பேசும். கிளிகளில் பலவிதமுண்டு. சில சிவப்புநிறமும், சில பச்சைநிறமும், சில பலவர்ணாமும் உடைய வைகளாயிருக்கின்றன. ஆயினும் பச்சைவர்ணமுள்ள கிளிகளே நமக்கு விசேஷமாய்க் காணப்படுகின்றவை. அவைகட்கு மூக்கு மாத்திரம் சிவப்பாயிருக்கும். நிறமெப்படியிருந்தாலும் எல்லாக் கிளிகளுக்கும் பேசுந்திறமைமாத்திரம் ஒரேமாதிரிதான் என்றிப்படி தெளிவாய்த் தெரியச்சொல்லி, இன்னும் வழிகளிலுள்ள வினோதங்களையெல்லாம் ஒவ்வொன்றுய்க் கண்டு அட்சியுமிகேட்க, அவைகட்கும் தகுந்தபடி சமாதானம் சொல்லிக்கொண்டு, மற்றப் பிள்ளைகளேல்லாம் அவர்களுடைய சம்பாஷணையைக் கேட்டுப் புன்னகை செய்துகொண்டு பின்தொடர்ந்துவர அவர்களையெல்லாம் அழைத் துக்கொண்டு, பொழுதுபோவதற்குள் மெல்லமெல்ல வீடுவந்து சேர்ந்தான்.

ஆ! ஸர்வேச்வரனுடைய மகிழ்மையை என்னென்று சொல்லலாம்! ஸங்கற்பமாத்திரத்திலேயே ஸகலலோகங்களையும் சிருஷ்டித்து அவற்றில் ஜீவனுள்ளனவுமில்லாதனவுமாய்ப் பல பூதஜாலங்களைக் குடிபுகச்செய்து, அவ்வவற்றிற்கேற்ற ஆகாரங்களையும் யதேஷ்ட மாய் அங்கங்கே அழைத்து, பல பிராணிவர்க்கங்களுள்ளும் மாணிடா மேன்மைபெற்றவர்களாகச்செய்து, அவர்கட்கு ஏற்ற விவேகமும், ஜீவனேபாயமும், ஆசாரக் கிரமங்களும் கற்பித்து நம்மை யெல்லாம் காப்பாற்றிக்கொண்டு, தான் ஒன்றும் அறியாதவர்போலச் சிற்றறிவினர் கண்ணுக்கு அகப்படாமல் மறைந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.



உண்மைதவருத் உத்தமஞன ஒரு ராஜன் கதை.

(ரதாடர்ச்சி.)

சந்திரமதி தேவியானவள் அரசனைவிட்டுப் பிரிந்து அந்தப்புரம்போய்ச் சேர்ந்தாளென முன் சஞ்சிகையில் சொன்னேனோ. அவள் போனபிறகு அரிச்சந்திரமகாராஜன் இனிகாம் என்ன வினோதனத்தைச்செய்து பொழுதுபோக்கலாமென்று யோசிக்கலானான். அப்படியிருக்கையில், வேட நெருவன் சரேவென் அங்குவந்து, மன்னவேன், பயங்கரமான பன்றி யொன்று காட்டினின்றும் எழுந்துவருகின்றது. அதெவ்வாறு இருக்கிறது என்பீர்களோ? நீண்ட மூக்கினுணியால் கோாக்கிமுங்கை மூட்டிப்பறி ப்பதினால் அதன் மணம் உட்சென்று மூச்சுவிடுகையில் கந்தங்கமழுப்

பெற்றதும், கோராக்கிழங்கையும் அத்திக்கணியையுங் கறித்துண்கையில் அவை தந்தமாகிற யாந்திரத்தின் நடவே வெள்ளைவேலன்றிருப்பதுன்று எங்கும் பரந்திருக்கிற தனது கீர்த்தியை வெளியிடுவது போன்றதும், பத்துத்திக்குந் தாவிப் பாய்கின்றதும், கண்மாரிபொழிகின்ற புதிய கார்மேகம் போன்றதும், மிகுந்த கர்வத்தோடு குருகுருக்கின்றதனால் அந்தக்காட்டின் கணுள்ள சிங்கக்கூட்டங்கள் இடியோசைபோன்ற அப்பேரொவியைச் செவியறப்பொருது முத்துச்சிப்பிகள்போன்ற தங்கள் இருசெவிகளையும் நெறித்து உற்றுக் கேட்கும்படி செய்கிறதும், கொடிபோல நீண்ட நாவானது தொங்கி அசைந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் அதன் கோபத்தீ தான் பொங்கியெழுந்து சுடர்விட்டொளிகின்றதோவென்று ஜயற்பாலதும், ஒய்வின்றி யெரிகின்ற காட்டுத்தீயின் மூட்டமோ என நினைக்கத்தக்கதும், அடர்ந்த மின்னற்கூட்டம்போலப் பொன்னிறமான அழகிய பிடரிமயிலாயுடையதும், நன்றாகத் திட்டப்பட்ட கத்தி, அழுக்கெடுக்கப்பட்ட இந்திரநீலமணி, பச்சிலைமரம் (தமாலம்) இவைபோலக் கன்னங்கறே வென்று கறுத்தநிறமுடையதும், கருமாமணிக் குன்றம்போலப் பருத்துயர்ந்ததும், எரிவதடங்கி வெந்தழல்மட்டு மிகுந்திருக்கிற காட்டுத்தீபோன்ற கண்களையுடையதும், குருரமான கோராப்பற்கள் அதன் கடைவாயின் இருப்பும் வெளியேவாந்து வட்டமிட்டிருப்பதைப் பார்க்கையில், அதற்கு உணவாகிய தாமரைத்தண்டு அதன் பற்கடிக்கஞ்சி வெளியே தப்பி வந்து அவ்வண்ணம் சுற்றிக்கொண்டிருக்கிறதோ, அன்றேல் பிரளயகாலத்து நிசியானது நெடுங்காலமாகத் தான் கொண்டிருக்கிற விரோதத்தினால் கடுங்கோபமுற்றுச் சந்திரமண்டலத்தை ஒரேகவளமாய் வாய்மடுக்கையில் அம்மண்டலம் பல துண்டமாக்கப்பட்டு இரண்டு கலைகள்மட்டும் தப்பி இவ்வாறு வெளிவந்திருக்குற்றைவோவென்று ஜயற்தக்கதும், பூமிபாரத்தை இறக்கிவைத்துவிட்டு அதன்மேலேறி வினையாடவந்திருக்கிற ஆதிவராக மூந்திதானேவென்று நினைக்கத்தக்கதுமாயிருக்கிறது என்றான். அதைக் கேட்டதும், அரிச்சங்கிடன், என்று, நன்று, விநோதனத்துக்கேற்ற சமயம் வாய்த்தது என்றான். அரசனருகேனின்ற போதாயனன் அதைக்கேட்டு வெறுப்புற்று, வேங்தே! காட்டில் மூள்ளுங் கல்லுஞ்செறிந்து எங்கோபார்த்தாலும் மேமெ பள்ளமுமாயிருப்பதினாலும், பசி தாகமுதலிய வருத்தம் அதிகமாயுண்டாகின்றதனாலும், வேட்டையாடுதலினால் பலவகைத்தான் ஊறுபாண்டாகுமன்றேவென்று முறையிட்டான். அதற்கு அரசன், தோழா! வேட்டையாடலின் பெருமையை நீ அறியாய்போலும்—அது துண்புற்ற மனதை இன்புறச்செய்கின்றது; தையியத்தை நிலைநிறுத்துகின்றது; சோவிவந்த தேகத்திற்கு இலாகவத்தைத் தருகின்றது; போர்த்தொழிலுக்குரிய உற்சாகபுத்தியை உண்டுபண்ணுகின்றது; அரசர்களுக்கு இத்துணைப்பெற்றியைத் தருகின்ற வேட்டையை வருத்தமானதென்று அறிவிலர்கள் வீணே நின்திக்கிறார்களென்று சொல்லிச் சமாதானப்படுத்தி வனசரர்களோடே வேட்டைக்குப் புறப்பட்டான்.

அரசனைப் பின்பற்றிச்சென்ற நிபுணர்களான வனசரர்களினால் வேட்டையாடப்பட்டும் அற்புதமான அவ்வராகமானது ஒருவர்கையிலும் அகப்படாமலே அடர்ந்தகாட்டினடுவே சென்றுகொண்டு, சிறிதுநேரம் கிட்டி நிற்பதும், கிட்டிச்செல்லப்பார்த்தால் உடனே மின்போல மாயமாய்ப் பறந்து எட்டிநிற்பதுமாயிருந்தமையால், வனசரர்கள் காட்டைச்சுற்றிலும் வலை

களை விரித்து, வேட்டைநாய்களை அவிழ்த்துவிட்டு, சிலர் பரிமேலும், சிலர் கையிற் பாசந்தரித்துத் தடிகொண்டு யமைனப்போலக் கருமேதிமேலுமாய் அந்த வனப்பிரதேசமெங்கும் நிறைந்துநின்றார்கள்.

படைத்தல் காத்தல் அழித்தலாகிய முத்தொழில்களுள் படைத்தற்றெல்லானது அயனிடத்தேயன்றி, அரிக்காவது அரனுக்காவதில்லை; காத்தற்றெல்லானது அரியிடத்தேயன்றி அயனுக்காவது அரனுக்காவதில்லை; இவ்வாறே அழித்தற்றெல்லானது அரனிடத்தேயன்றி அயனுக்காவது அரிக்காவதில்லை; ஆதவினால் சிருஷ்டி ஸ்திதி ஸம்காரமாகிய முத்தொழிலும் ஒருங்கே மும்மூர்த்திகளில் எவரிடத்திலுமில்லை. இம்முத்தொழிலையும்தாமே புரியவேண்டுமென்ற பேரவாவினராய், குருதவசியும், கஷ்திரியப்பார்ப்பானும், நூதனசிருஷ்டிக்கு ஆசிப்பிரமனும், திருச்சங்குவக்கு யாகுஞ் செய்வித்தவருமாகிய விசுவாமித்திரமகரிவியானவர் மந்திரசக்தியினால் அவற்றைத் தமது வசமாக்கக்கருதி அடவியின்கண் அகோரமான வேள் வியொன்றைச் செய்துகொண்டிருந்தார்.

இவ்வாறு காதி காதலனார் செய்யும் யக்கியத்தை விக்கினப்படுத்துதற் பொருட்டே விக்கினேசுவரன் அவ்வாறு மாயப்பன்றியுருவமெடுத்து வந்து அரிச்சங்கிரமகாராஜனுக்கு முன்னேடி ஸாகசகிருத்தியஞ்செய்து நமன் வாயிலகப்பட்டாற்போல அவனைக் காட்டினடுவே அம்மகரிவியின் ஆச்சிர மத்தண்டை கொண்டுவந்து சேர்த்தனனேயன்றி வேறன்று.

அரிச்சங்கிரன் பன்றியைத்தொடர்ந்து செல்லுகையில், அது மாயமாய் மறைந்துபோக, அவன் ஸாரதியைநோக்கி, பாகனே! இது தபோவன மென்று காணகிறது; ஆனதினால் இங்கே அபபன்றி இராது; இனி வேட்டையாடுதலை நிறுத்தல்வேண்டும். சிலவிடங்களில் தர்ப்பைப்படுல் வேரோடு பிடிங்கப்பட்டிருக்கிறது; வேறு சிலவிடங்களில் மேலோடு அறுக்கப்பட்டிருக்கிறது; பூரிந்த கொடிகளின் நுளிகள் பரிவோடு இமுக்கப்பட்டதனால் நன்றாய் வணங்கியிருக்கின்றன; மரங்களினின்று மரவரி உரித்த அடையாளாக தெரிகின்றது; பலாசமரத்தினின்று பால் பெருகுகின்றதனால் இப்பொழுதுதான் ஸமித்துக்கள் ஒடிக்கப்பட்டிருக்கின்றனவென்று தெரிகிறது; கடம்பமரத்தின் கிளையிலுள்ள பொந்துகளிலிருந்து கிளிகள் கூப்பிடுகையில் அவை நம்மை உபசரித்தழைப்பதுபோவிருக்கின்றது; காற்றுடிக்கையில் ஓமகந்தம் வீசுகின்றது; பெண்மான்கள் மணவில் முளைத்திருக்கிற தர்ப்பங்களைக் கறித்துண்கையில் நம்மைக்கண்டஞ்சி வெருளவெருள விழித்துக்கொண்டு மலையருவியின் நீலைப் பருகுகின்றன பார்த்தாயா? ஆதவினால் நீ இப்பொழுது இங்குதானே குதிகையை அவிழ்த்துவிட்டு அவற்றிற்குத் தண்ணீர்காட்டு; அவை சற்று இளைப்பாற்றும்; அதற்குள்ளே நான் தபோவனத்திற்குட்சென்று அங்குள்ள முனிவர்களைக் கண்டு தரிசித்துவிட்டு வருகிறேனென்று ஆச்சிரமத்தை நோக்கிச் சென்றுன்.

(இன்னும் வரும்.)

சிறுவர்க்கான கதை.

(ஒரு கிழங்கு.)



முற்காலத்தில் நெல்லிக்குப்பம் என்னும் ஊரில் குள்ளனென்ற குடியானவளைஞருவன் இருந்தான். அவனிடத்தில் ஒரு நாடுண்^{டு}. அது மிகவும் நன்றியுடன் நெடுநாளாக மனப்பூர்வமாய் உழைத்து வந்தது. இப்படியிருக்க வயதுமுதிர்ந்து அந்நாய் கிழமாய்ப்போ யிற்று. அதன் பற்களெல்லாம் உதிர்ந்துபோயின; ஆனதுபற்றி வாயினால் ஒன்றையும் கவ்விப்பிடிக்கத் திராணியற்றிருந்தது. இப்படியிருக்க ஒருநாள் குள்ளன் தன் மனையாட்டியுடன் வீட்டுவாயிலில் உட்காந்து பேசிக்கொண்டிருக்கும்போது, இந்த நாய் நமக்கு எக்காரியத்திற்கும் உபயோகமற்றிருப்பதால் நாளைக் காலையில் நான் இதைச் சுட்டுப்போடப்போகிறேன் என்று சொல்ல, வீட்டுக்காரி அந்நாயினிடத்தில் இரக்கமுற்று, ஜீயோபாவம்! இப்பொழுது வேலை செய்ய வல்லமையில்லையென்று நாட்பழகிய நேசனைக் கொன்று விடலாமா? கெடுநாளாக நமக்கு ஆட்பட்டு ஊழியம் செய்துவந்ததாகையால், இதன் வாழ்நாள் முழுதும் உணவு அளித்து இதைக் காப்பது நம்முடைய கடமையாம்; இந்த நன்னேசனை நாம் ஆயுள்முழு தும் ஆதரிப்பது கடவுளுக்கும் உவப்பாயிருக்குமென்றால். அது கேட்டுக் குள்ளன், நீயென்ன விவேகமற்ற பேச்சுப் பேசகிறோய்! இதன் வாயில் ஒரு பல்லுக்கடக் கிடையாது; கள்ளர்களும் இதைக் கண்டு அஞ்சவதில்லை. இப்படிப்பட்ட உபயோகமற்ற பிராணி யைப் பரிபாவிப்பதிலும் கொல்லுவதே உத்தமம். முன் இது நமக்கு வேலைசெய்ததென்கிறோயா? தருமத்துக்கா வேலைசெய்தது; தினம் மூன்றுவேளை சோறுதின்னவில்லையா? ஆதலால் இனி நாம் இதைப் போவிக்கக்கூடாதென்று சொன்னான்.

ஜீயோ பாவம்! அந்த எளியநாய் வீட்டுக்கு வெளியிலே படுத்து இவர்கள் பேசினதையெல்லாம் கேட்டுக்கொண்டேயிருந்தது. இவர்கள் பேசிமுடிந்தபின் அன்றையதினத்தோடு தன் ஆயுளுக்கு முடிவு வந்துவிட்டதேயென்று மனவருத்தமுற்று அது மாலைவேளையில் அந்தத் துக்கச்செய்தியைத் தெரிவிக்கும்படி காட்டிலுள்ள தன் உயிர்த்தோழனுன் ஒரு கோநாயிடம் சென்றது. கோநாயானது தன்னுடைய நன்னேசனுக்கு நேரிடப்போவதான அந்தப் பிரானை பத்தைக் கேட்டுப் பரிதாபமுற்று, மாமா, நீ இனி இதற்காக விசாரப்படவேண்டாம்; உனக்குக் கஷ்டகாலத்தில் கைகொடுக்க நான் காத்திருக்கிறேன்; தெரியமாயிரு. இந்த ஆபத்து நேரவொட்டாமல் தப்பித்துக்கொள்ள ஒரு உபாயமுண்டு. அதன்படி நடப்பா

யானால் இந்தக் கஷ்டத்தினின்றும் தப்பிப்பிழைப்பதுமாத்திரமே யன்றி மிகுந்த மேன்மையும் பெறுவாய். நாளைக்காலையில் உன் யஜமானனும் யஜமானியும் அறுப்பறுக்க நெற்புலத்துக்குப் போகப் போகிறார்கள். போம்போது குழந்தையையும் கூடக் கொண்டு போவார்கள். கொண்டுபோய் வயலின் வேலியோரத்தில் செடி நிழவிலே குழந்தையை விட்டு அதைக் காவல்காத்துக்கொண்டிருக்கும்படி அதனருகில் உன்னை நிறுத்திவிட்டுத் தாங்கள் புலத்திலே வேலைசெய்துகொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் நான் காட்டிலிருந்து ஒடிவங்து தந்திரமாய் அக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஒடிப்போகிறேன். அதுகண்டு நீ அதிக கோபத்துடன் என்னைப் பிடிக்கப் பின்தொடர்ந்து தூரத்திக்கொண்டு ஒடிவருபவன் போலச் சிறிதுதாரம் ஒடிவா. நான் குழந்தையைப் போட்டுவிடுகே ரேன். அக்குழந்தையை நீ பத்திரமாய் எடுத்துக்கொண்டுபோய் அதின் பெற்றேர்க்கையில் கொடுப்பாயானால் அவர்கள் நீயே அக்குழந்தையைக் காப்பாற்றினையென நினைத்து உன்னிடத்தில் மிகக்கநன்றியுடையவர்களாகி, உன்னைக் கொல்லக் கருதியதை விட்டுக் கவரவமாய்க் காப்பாற்றவேண்டுமென்ற அபிமானம் உடையவர்களாவார்கள். பின்பு ஒருபோதும் உன்னைவிட்டுப் பிரிய உடன் படார்கள் என்று சொல்லிற்று.

அதுகேட்டு நாய் மிகச் சந்தோஷமடைந்து, நீ சொல்வது நல்ல உபாயங்தான். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சௌலவுபெற்றுக்கொண்டு போயிற்று. மறுநாள் கோநாய் சொல்லி யதுபோலவே எல்லாக் காரியமும் நடங்தேறிற்று. குள்ளனும் அவன் பெண்சாதியும் வீட்டிலே குழந்தையைக் காத்துக்கொள்ளுகிறவர் ஒருவருமில்லாமையால் குழந்தையையும் கையிலெடுத்துக்கொண்டு வயலுக்குப் போய் அங்கே வேலியோரமாய்க் குழந்தையை விட்டு அதற்கு நாயைக் காவல்வைத்துவிட்டுத் தாங்கள் வேலைக்குப் போனார்கள். கோநாயும் தான் சொன்ன வாக்குத் தவறவில்லை: அவர்கள் வேலைசெய்துகொண்டிருக்கும்போது திடைரன்று நடுக்காட்டி விருந்து ஒடிவங்து குழந்தையையெடுத்துக்கொண்டு போய்விட்டது. அதைக்கண்ட சூளன், அதோ குழந்தையைக் கோநாய் கவ்விக்கொண்டோடுகிறது, கோநாய் கவ்விக்கொண்டோடுகிறது என்று கதறினான். இதற்குள் நாய் கோநாயைத் தூரத்துவதுபோலச் சிறிது தூரமோடி அங்கே அந்த மிருகம் போட்டுவிட்ட குழந்தையை எடுத்துவந்து யஜமானன் கையில் பத்திரமாய்க் கொடுத்தது. அது கண்டு அவன் தன் நாயே குழந்தையைக் காப்பாற்றிக்கொடுத்த தென்று அதினிடத்தில் மிகுந்த சந்தோஷமடைந்து அதைத் தடிக்கொடுத்து, என் அருமைச்செல்வமே, இப்படி ஆபத்தில் கைகொடுக்கவல்ல உன் விஷயத்தில் தீங்குசெய்ய நினைத்து நான் கொடும்பாவியானேன். இனி உன் உடம்பில் ஒரு மயிர்கூட உதிரான் பாரததுப்

பொறுக்கமாட்டேன். இனிமேல் நீ எனக்கு ஒரு வேலையும் செய்ய வேண்டாம்; வேண்டியதைத் தின்றுகொண்டு உன் வாழ்நாள் முழு தும் என் வீட்டிலேயே சுகமாயிரு என்று சொல்லிச் சந்தோஷப் படுத்தினான். பிறகு தன் மனையாட்டியைப் பார்த்து, நம்முடைய அருமை நாய்க்குக் கடிக்கப் பல் இல்லையாகையால், கடினமான பதார்த்தங்களில்லாமல் மெதுவான கனிமுதவிய இனிய தின்பன் டங்கள் செய்து போஜனமளித்து நமது பஞ்சனையில் படுக்கவிடக் கடவுயைனத் திட்டம் செய்தான். அன்றமுதல் அவர்கள் அந்த நாயை அதிக ஆதரவாய்ப் பரிபாலித்துவந்தார்கள். அதுவும் தனக்கு வேண்டியதையெல்லாம் அவர்களிடத்தில் பெற்றுக்கொண்டு சுகமாயிருந்தது.

இவ்வாறே சிலநாள் சென்றன. அப்படியிருக்க ஒரு சமயத்தில் காட்டிலிருந்த கோநாய் தன் தோழனுன் நாயினிடம் வந்து, மாமா, நீ இப்பொழுது ஒரு குறையுமின்றிச் சுகமாக வாழ்ந்திருக்கிறோய்ஸ்ஸல் வா? நீ சுவக்கியமாயிருந்தால் அதுவே எனக்குச் சந்தோஷம். ஆனாலும் நான் உன்னை ஒன்று வேண்டிக்கொள்ளுகிறேன்: நான் எப் பொழுதாவது ஒருகால் வந்து தற்செயலாய் உன் யஜமானனுடைய ஆடுகளில் ஒன்றைக் தூக்கிக்கொண்டால் அப்பொழுது நீ அதைப் பாராதுபோல் எனக்காகக் கண்ணை மூடிக்கொண்டிருப்பாயல்லவா என்று கேட்க, நாய், அந்த நினைவுமாத்திரம் உனக்கு ஒருபோதும் வேண்டாம்; உண்மையாய் உழைப்பவனென்று யஜமானன் என் ஜீப் பூரணமாக நம்பியிருக்கிறார். அவர்க்குச் சதினினிப்பது ஒரு போதும் ஒவ்வாது; ஆதலால் நீ கேட்பதைக் கொடுக்க நான் என் உயிர்போனாலும் உடன்படேன். அந்த ஆசையை நீ இப்போதே ஒழித்துவிடுவது நல்லது என்று சொல்லிற்று. ஆயினும் தோழன் நாய் தன்னிடத்தில் அந்தளை கண்டிப்பாயிருக்குமென்று கோநாய் கருதவில்லை; அன்றிராத்திரி அது ஆட்டைத் திருடிக்கொண்டுபோம்படி ஆட்டுமந்தையண்டை வந்தது. நாடிம் உபேக்கூயாயிருக்கவில்லை; கோநாய் வந்த செய்தியை யஜமானனுக்குத் தெரியப்படுத்தியது. அதுகண்டு யஜமானன் கோநாயை நன்றாய் அடித்துத் தூரத்திலிட்டான். ஆயினும் கோநாய் ஆடிபட்டு ஒடும் போது சும்மா ஓடவில்லை; நாய்தான் தனக்கு அப்படிப்பட்ட தீங்கு செய்வித்ததென்று அதன்மேல் அதிக கோபங்கொண்டு ஆ! நன் றிகெட்ட நாயே, நிமிழம் பொறு, நீ படுகிற பாட்டைப்பார்; இதற் கேற்ற தண்டனை உனக்குக் கிடைக்காமற்போவதில்லையென்று நாயைக் கறுவிக்கொண்டே போயிற்று.

காடுபோய்ச் சேர்ந்தவுடனே கோநாய், காட்டிலே மத்தியஸ் தர்கள் முன்னிலையில் இந்த வியவகாரத்தை விசாரித்துத் தீர்க்க வேண்டுமென்று யோசித்து அதற்கு நாயை உழைப்பிப்பதற்காக ஒரு பன்றியை நாயினிடம் தூது அனுப்பிற்று. நாடிம் அப்படி

யே ஆகட்டுமென்று அதற்கு உடன்பட்டது. ஆயினும் காட்டுக் குப்போக நாய்க்குத் தக்க துணையொன்றும் கிடைக்கவில்லை. ஒருகால் மொண்டியான பூனையொன்று அகப்பட்டது. விசாரணைக் குப் போய் வராமல் தீராதென்று அந்த மொண்டிப்பூனையை அழைத்துக்கொண்டு நாய் மெல்லக் கோநாயிருக்குமிடத்திற்குப் போயிற்று. பூனையும் வாலை நெறித்துக்கொண்டு தன் மூன்றுகால் களால் மெல்லக் குதித்துக் குதித்து அதன் பின்னே ஓடிற்று. இவை வருவதற்குமுன்னமே கோநாய் தன் துணைவனேடு நடுக் காட்டில் ஏற்றவிடந்தேடி உட்காந்திருந்தது. தம் எதிரிகள் வருவதைக் கானும் போது அவை மிகக் கூர்மையான ஒரு ஆயுதத்தை யெடுத்துக்கொண்டு வருகின்றனவென்றெண்ணிக் கோநாயும் பன்றியும் மிகுந்த திகில்கொண்டன. ஏனைவில், பூனையின் நெறித்தவாலானது தூரதுப்பார்வைக்கு வெகுபயங்கரமான ஒரு ஆயுதம் போவிருந்தது; மேலும் மூன்றுகால்களால் தத்தித்தத்தி நடந்துவரும்போது, அது ஒரு பெரும் பாறையையெடுத்துத் தம்மே வெறிவதற்காகவே அப்படி ஓடிவருகின்றதென நினைத்து மிகவும் அச்சம்கொண்டு, இப்போது நாம் எதிர்த்துப் பயனில்லை; அபாயம்வந்தகாலத்தில் ஒளித்துக்கொள்வதே நலம்.

“வினைவிலியுங் தன்விலியு மாற்றுன்வலியும்
துணைவிலியுங் தூக்கிச்செயல்”

என மூன்னேர்களும் மொழிந்திருக்கிறார்களல்லவா? என்று சொல்லி மிகப் பரபரப்புடன் ஓடிப் பன்றியானது நெடுந்தூரத்துக் கப்பால் குவிந்திருந்த ஒரு சருகுகளின் குப்பலுக்குள் ஒளித்துக் கொண்டது; கோநாயோ ஒரு உயர்ந்த மரத்தின்மேலேறி ஒளித்துக்கொண்டது. நாயும் பூனையும் அவ்விடம்போய்ப் பார்த்தபோது அங்கே கோநாயுமில்லை, குள்ளாரியுமில்லை. ஒன்றையும் கானுமற்போகவே, இதென்ன, நம்மை வரச்சொல்லி அவை எங்கே ஓடிப்போயினவென்று அவை வியப்புற்று நின்றன. ஆயினும் காட்டுப்பன்றி சருகுக்குப்பவின்கீழ் நன்றாய் முற்றும் மறைந்துபோகவில்லை; அதின் காதுகள் மாத்திரம் வெளியே தெரிந்துகொண்டிருந்தன. அவற்றைப் பார்த்துப் பூனை இதென்னவென்று ஆலோசித்துக் கொண்டிருக்கையில், பன்றி ஒரு காதைச் சற்றே ஆட்டிற்று. அந்தக் காது ஆடும்போது பார்த்த பூனை அது ஒரு எவியென்றெண்ணி அதன்மேல் பாய்ந்து நன்றாய்க் கடித்தது. கடிக்கவே அதன் வலிபொருமல் பன்றி வீரிட்டு, “நான் குற்றவாளியென்று, நான் குற்றவாளியென்று; குற்றவாளி அதோது நனிமரத்தில் ஒளித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூவிக்கொண்டே அதிக வேகமாய் ஓடிப்போயிற்று. அதைக் கெட்டு நாயும் பூனையும் மரத்தின்மேல் உற்றுப்பார்த்து அங்கே கோநாய் பதுங்கியிருக்கக்கண்டு என்னசெய்தியென்று கேட்க, அது அத்தனை பயங்காளியாய் தான் ஒளித்துக்கொண்டதற்காக மிக

வம் வெட்கமுற்று, தன் குற்றத்தை மன்னிக்கும்படி நாயை வேண் டிக்கொண்டு, ரேசர்களாகிய நாம் இப்படி இனிக் கலகப்படுவது உசிதமன்று; எப்போதும் சமாதானமாயே இருக்கவேண்டுமென்ற சொல்லிற்று. அதுகேட்டு அவையெல்லாம் ஒன்றுசேர்ந்து சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு சிறிதுநேரம் அங்கேயே கூடிக் களிப்புற்றிருந்து பிறகு தந்தம்மிடம் போய்ச்சேர்ந்தன. நாய்க்கு ஆபத்துவந்தபோதெல்லாம் கோநாய் கைகொடுத்து; கோநாய்க்கு ஆபத்துநேர்ந்தபோது நாயும் கைகொடுத்துவந்தன.


ச மா சா ர ம்.

சமாசாரபத்திரிகை.—அமெரிக்காகண்டத்திலுள்ள யூனிடெட்டஸ்டேட்ஸ் என்னும் தேசத்தில் இவ்வருஷத்திலே 11,196-விதமான சமாசார பத்திரிகைகள் பிரசரமாகி வருகின்றன. இந்த தொகையைச் சென்ற வருஷத்தோடு ஒத்துப்பார்க்கையில் சென்றவருஷத்துக்கு இவ்வருஷம் 585-பத்திரிகைகள் புதிதாய் ஏற்பட்டிருக்கின்றன. இவைகளில் 10,162 பத்திரிகை தினங்தோறும் பிரசரமாகின்றவை; 1034 வாரத்துக்கு ஒருதரம் பிரசரமாகின்றவை என ஒரு பத்திரிகைப் சொல்லுகிறோம்.

இந்துதேசத்து இருப்புப்பாதை விஸ்தீரணம்.—நாளதுவகையில் இத்தேசத்தில் செப்பனிட்டு முடிந்து நீராவிவண்டிகள் ஓடுகின்ற இருப்புப் பாதையின் விஸ்தீரணம் மொத்தம் ஏற்குக்குறைய 10,000-மைல் இதற்காகச் சென்றவருஷம் வகையில் செலவான ரூபாய் மொத்தம் சமார் 140,00,00,000. சென்ற 1880-லூ ஏறிப்போன பிரயாணிகளின் தொகை நான்குகோடி அறுபதுலக்ஷ்மாயிருக்க 1881-ஆத்தில் 5,27,50,000 ஆக விருத்தியடைந்தது. அதனால் மேற்படி இருப்புப்பாதை சங்கத்தாருக்கும் வரவர லாபம் அதிகமாகிவருகின்றது.

அறிந்து மோசம்போனது.—பாரிஸ்காரத்தில் ஒரு வர்த்தகனுக்கு 9000 ரூபாய் பெறுமான பாங்கிநோட்டுக்களோடு குறிப்புப்புத்தகம் எங்கேயோ கைகோர்ந்துபோயிற்று. அதுதெரிந்து அந்த நோட்டுகளைக் கண்டு எடுத்துக்கொடுப்பவனுக்கு 1000 ரூபாய் இனும் கொடுப்பதாக விளம்பரம் செய்தான். மறுநாள் யாரோ ஒருவன் அந்தக் குறிப்புப்புத்தகத்தோடு கோட்டுகளையும் கொண்டுவெந்து கொடுக்க, வர்த்தகன் அதிக சந்தோஷத்துடன் அவற்றை வாங்கிக்கொண்டு, அவ்வொன்பது நோட்டுகளை ஒன்றையெடுத்து அவனுக்கு வெகுமதியாகக் கொடுக்க, அம்மனிதன், நான் எளிய வனையிற்றே; இவ்வளவுபெரிய நோட்டுக்கு எனக்குச் சில்லரை எங்கே கிடைக்கும்; சில்லரையாய்க் கொடுத்தால் நல்லது என்றான். வர்த்தகன் அப்படியே ஆகட்டுமென்று சந்தோஷமாய் மாற்றிக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு அவன் போய்விட்டான். சிலநாள்கழித்து வர்த்தகனுக்கு ஒரு நோட்டை மாற்றவேண்டிவந்தது. அதற்காக அவற்றை எடுத்துப்பார்க்கையில் அவையெல்லாம் தப்புநோட்டுகளாயிருந்தன. இதனால் அவ்வர்த்தகன் 9000 ரூபாய்மாதிரமல்ல, 10,000 ரூபாயும் இழுந்துபோயினான்.

138-A



SINGAPORE.—*Engraving.*